


அத்தியாயம் 6

இறைக்கொள்கையும் அரசு நிதியும்

4.1 பொதுநோக்கு

- 2005 இல் இறைக் கொள்கையானது, அரசாங்கத்தின் வறுமை சார்ந்த மற்றும் வளர்ச்சி சார்ந்த அபிவிருத்திக் குறிக்கோளை அடையும் அதேவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுனாமி பேரழிவிலிருந்து பொருளாதாரத்தினை விரைவாக மீட்டெடுத்தலுக்கு உதவியளித்தல் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய இறைக் கொள்கையினை நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலத்தினை நோக்கி நகர்த்துதல் போன்ற வலியுறுத்தல்களை மேற்கொண்டது. இறைக் கொள்கையானது உயர்மட்ட பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி தந்திரோபாய இலக்கினை எய்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெளிவுபடுத்துகின்றது. இறைக் கொள்கையானது 2003 இன் இறை முகாமைத்துவ (பொறுப்பாண்மை) சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட இலக்குகளை நடுத்தர காலத்தில் அடைதல், சுனாமியின் பின்னான மீட்டெடுக்கும் செயல் முறையை வலுப்படுத்தல், அரசு முதலீட்டினை அதிகரித்தல் மற்றும் அரசு நிறுவனங்களின் தந்திரோபாயங்களை வலுப்படுத்தல் போன்றவற்றில் கூடிய கவனம் செலுத்தியது. இறைக் கொள்கையின் குறிக்கோள்கள், அதிகரித்துச் செல்லும் எண்ணெய் விலைகள், ஒப்பீட்டளவிலான உயர் பணவீக்க அழுத்தம் வட்டிவீத அதிகரிப்பு, தனியார் மயப்படுத்தல் செயன்முறையில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களின் குறைவான நிதியிடல் என்பவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
- இறைக் கொள்கை நடவடிக்கைகளானவை, ஏனைய பேரினப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சுனாமி மீட்டெடுக்கும் செயன்முறையுடன் இறைத் திரட்சி செயன்முறையில் சில உறுதியான அபிவிருத்திகள் என்பவற்றால் பூர்த்தி செய்யப்பட்டு சிறப்பான பொருளாதார மீட்சியினை பிரதிபலித்தது. சுனாமி மீட்டெடுக்கும் செயன்முறையானது வரவுசெலவுத் திட்ட உதவியுடன் நன்கொடையாளர்களின் உதவி, அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை என்பவற்றுடன் முன்னோக்கிச் சென்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கு



எதிரான வருமானத்தின் வீழ்ச்சிப்போக்கு திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட இலக்கினால் அடையப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசு முதலீடும் 2004 இன் 4.8 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக அதிகரித்தது. எவ்வாறெனினும் நடப்பு செலவானது திருத்தப்பட்ட இலக்கினை விட உயர்வாக அதிகரித்து 2005 இன் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.7 சதவீதமாக முன்னணியிலிருந்ததுடன் இது திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட இலக்கான 8.2 சதவீதத்திலும் அதிகமாக இருந்தது. வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையானது உள்நாட்டு மூலவளங்களினூடாகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதம்) வெளிநாட்டு மூலவளங்களினூடாகவும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதம்) நிதியிடப்பட்டது. கடன்களை திருப்பிக் கொடுப்பதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிந்தமையானது உள்நாட்டு கடன்படுதலின் விரிவாக்கத்தினை கட்டுப்படுத்த உதவியது.

- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் அரசாங்கத்தின் தொடுபடாத கடன்கள் 2004 இன் 105.5 சதவீதத்திலிருந்து 93.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தாலும் கடன்களின் அளவு ரூ.82.8 பில்லியனாக அதிகரித்தது. இதற்கு வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தமை மற்றும் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உயர்வளர்ச்சி என்பன காரணமாக இருந்தது. 2005 இல் மொத்த உள்நாட்டு

உற்பத்தியின் விசிதமாக படுகடன் வீழ்ச்சியடைந்த போதிலும் இது தற்போதும் உயர்வாகவே உள்ளமையானது நடுத்தரகாலத்திலிருந்து நீண்ட காலத்திற்கான நிலைத்திருக்கக்கூடிய இறைக் கொள்கையினை அடையக்கூடிய விதத்தில் இறைத்திரட்சியினை வலுப்படுத்தும் செயன்முறையின் தேவையை குறித்துக் காட்டியது.

- அரசாங்கமானது, வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக் குறிக்கோள்களை தொடர்வதற்கு எண்ணிய அதேவேளை 2006இன் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடுத்தரகால இறைத் தந்திரோபாயத்தில் இறைத்திரட்சி செயன்முறையினை வலுப்படுத்தியது. அரசவருமானத்தில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியினை பேணுதல், (மீண்டும் ஏற்படும் செலவுக்கான அடிப்படைக் காரணங்கள்), அரசாங்கத்தின் நிலையான கணக்குப் பற்றாக்குறையினை ஒரு மேலதிகத்திற்கு மாற்றுவதுடன் நடுத்தர காலத்தில் உள்நாட்டுக் கடன்படுதலினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 2 சதவீதமாக குறைத்ததன் காரணமாக, உயர் பொருளாதார வளர்ச்சியினை உருவாக்கும் அடிப்படையிலான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதாரத்தில் தனியார் மற்றும் அரசு துறைகளில் இன்றியமையாத துறைகளில் முதலீட்டிற்கான நிதிகள் வழங்கப்படுதல், பிரதேச ஏற்றத்தாழ்வகளை குறைத்தல் மற்றும் வறுமையினை தணித்தல் என்பன பிரதான குறிக்கோள்களாகும்.

6.2 இறைக்கொள்கைப் போக்கும் வழிமுறைகளும்

- 2005 இல், கொள்கையானது அரசாங்கத்தின் வறுமை சார்ந்த மற்றும் வளர்ச்சி சார்ந்த அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைதல், எதிர்பாராத கனாமி பேரழிவிலிருந்து பொருளாதாரத்தினை விரைவாக மீட்டெடுப்பதற்கு உதவுதல், இறைத் திரட்சிச் செயன்முறையினை வலுப்படுத்தல், அரசு முதலீட்டினை அதிகரித்தல் மற்றும் அரசு நிறுவனங்களின் தந்திரோபாயங்களை வலுப்படுத்தல் போன்ற வற்றில் கூடிய கவனம் செலுத்தியது. கனாமி மீட்டெடுக்கும் செயன்முறையானது அவசர நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்துவரும் மீள்கட்டுமானம் என்பவற்றுடன் ஆரம்பித்தது. இறைத்திரட்சி செயன்முறை வலுப்படுத்தலானது அதிகரித்த வருமானம் மற்றும் மீண்டும் ஏற்படும் செலவுக்கான அடிப்படைக் காரணங்கள்

போன்ற வழிமுறைகளினூடாக முயற்சி செய்யப்பட்டது. அரசு முதலீட்டு கொள்கையானது உட்கட்டுமானம் மற்றும் கிராமிய அபிவிருத்தி என்பவற்றிற்கான வளங்கள் ஒதுக்கினை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்த அதேவேளை சிடைக்கக்கூடிய வெளிநாட்டு வளங்களின் பயன்பாட்டினையும் அதிகரித்தது. அரசு நிறுவனங்களின் தந்திரோபாயங்களை வலுப்படுத்தும் நடவடிக்கையானது தந்திரோபாய நிறுவன முகாமைத்துவ முகவரினூடாக தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டது.

- அரசாங்கத்தின் வறுமை சார்ந்த மற்றும் வளர்ச்சி சார்ந்த அபிவிருத்திக் குறிக்கோள்களானவை சமூக மற்றும் பொருளாதார உட்கட்டுமான வசதிகளின் அபிவிருத்தி, வரியவர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் வருமானம் உழைக்கும் வாய்ப்பினை உருவாக்குதல் மற்றும் அபிவிருத்தியில் பிரதேச சமயின்மையினை குறைத்தல் என்பவற்றினூடாக அடையப்படும். இந்த குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள், மக்களுக்கான நீர் வழங்கலினை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்கள், கிராமிய மின் வழங்கல் மற்றும் வீட்டு வசதி, விசேட பிரதேச அபிவிருத்தி, கிராம வீதிகளை தரமுயர்ந்தல், சமூக அபிவிருத்தி, அடிப்படை உட்கட்டுமான வசதிகளின் புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் என்பவற்றினூடாக முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்கட்டியெழுப்புவதல், முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீள் குடியமர்த்துவதுடன் அவர்களின் ஜீவனோபாயத்திற்கும் உதவிபுரிதல், சமுர்த்தி உதவி பெறுவோருக்காக சமூக பொருளாதார நடவடிக்கைகளை விருத்தி செய்தல் மற்றும் முயற்சியாண்மையினை விருத்தி செய்வதனூடாக பொருளாதார வாய்ப்புக்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக அடையலாம்.
- அரசாங்கமானது 2005 இல் கனாமி பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிபுரியவும் அரசாங்கத்தின் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான முயற்சிகளை ஒன்றிணைப்பதற்கும், தொடர்ச்சியான நிவாரண வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியதுடன் பல்வேறு நிறுவனங்களையும் நிறுவியது. நிவாரண வழிமுறைகள் உயிரிழந்த நபரொருவரின் குடும்பத்திற்கு ரூ.15,000 கொண்டதொரு

அட்டவணை 6.1
அரசின் இறைத் தொழிற்பாடுகளின் தொகுப்பு

ரூபா மில்லியன்

விடயம்	2004	2005			2006 சுனாமி செலவினத்துடன் ஒப்புதலளிக்க கப்பட்ட மதிப்பீடுகள்
		ஒப்புதலளிக்க கப்பட்ட மதிப்பீடுகள்	சுனாமி செலவினத்துடன் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் (அ)	சுனாமி செலவினத்துடன் தற்காலிக மானவை	
மொத்த அரசிறை	311,473	389,492	382,682	379,746	484,376
வரி அரசிறை	281,552	351,119	343,309	336,829	435,292
வரியல்லா அரசிறை	29,921	38,373	39,373	42,917	49,084
செலவினமும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	476,906	560,638	574,058	584,783	731,641
நடைமுறை	389,679	418,988	428,165	443,350	509,856
இதில் சுனாமி செலவினம்			11,968	9,512	3,000
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	87,227	141,650	145,894	141,434	221,785
இதில் அரசு முதலீடு	97,630	144,440	148,684	148,582	225,295
			20,910	24,448	47,000
நடைமுறைக் கணக்கு மிகை/-குறை (-)	-78,206	-29,496	-45,483	-63,604	-25,480
முதன்மைக் கணக்கு மிகை/-குறை (-)	-45,650	-43,147	-72,670	-84,878	-96,006
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-165,432	-171,146	-191,379	-205,037	-247,267
நிதியிடல்	165,432	171,146	191,379	205,037	247,267
வெளிநாட்டுக்கடன்	37,071	48,684	61,318	47,773	81,983
வெளிநாட்டுக் கொடைகள்	8,681	10,200	17,800	32,640	42,240
உள்நாட்டு நிதியிடல்கள்	117,243	104,761	104,761	123,603	123,043
சந்தைப் பெறுகைகள்	112,563	104,761	104,761	119,303	123,043
வங்கியல்லா	69,274	104,761	104,761	93,108	123,043
வங்கி	43,289			26,195	
நாணய மேலாண்மை	65,828			-33,721	
வர்த்தக வங்கிகள்	-22,539			59,916	
ஏனைய பெறுகைகள்	4,680			4,300	
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	2,437	7,500	7,500	1,020	
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக					
மொத்த அரசிறை	15.4	17.1	16.5	16.1	17.8
வரி அரசிறை	13.9	15.4	14.8	14.2	16.0
வரியல்லா அரசிறை	1.5	1.7	1.7	1.8	1.8
செலவினமும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலும்	23.5	24.6	24.7	24.7	26.9
நடைமுறை	19.2	18.4	18.4	18.7	18.7
இதில் சுனாமி செலவினம்			0.5	0.4	0.1
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	4.3	6.2	6.3	6.0	8.2
இதில் அரசு முதலீடு	4.8	6.3	6.4	6.3	8.3
இதில் சுனாமி செலவினம்			0.9	1.0	1.7
நடைமுறைக் கணக்கு மிகை/-குறை (-)	-3.9	-1.3	-2.0	-2.7	-0.9
முதன்மைக் கணக்கு மிகை/-குறை (-)	-2.2	-1.9	-3.1	-3.6	-3.5
மொத்தப் பற்றாக்குறை (கொடைகளுக்கு முன்)	-8.2	-7.5	-8.2	-8.7	-9.1
நிதியிடல்	8.2	7.5	8.2	8.7	9.1
வெளிநாட்டுக்கடன்கள்	1.8	2.1	2.6	2.0	3.0
வெளிநாட்டுக் கொடைகள்	0.4	0.4	0.8	1.4	1.6
உள்நாட்டு நிதியிடல்	5.8	4.6	4.5	5.2	4.5
சந்தைப் பெறுகைகள்	5.5	4.6	4.5	5.0	4.5
வங்கியல்லா	3.4	4.6	4.5	3.9	4.5
வங்கி	2.1			1.1	
நாணய மேலாண்மை	3.2			-1.4	
வர்த்தக வங்கிகள்	-1.1			2.5	
ஏனைய பெறுகைகள்	0.2			0.2	
தனியார் மயமாக்கல் பெறுகைகள்	0.1	0.3	0.3	...	

(அ) 2005 மேயில் திருத்தப்பட்டது.

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

கொடை, ஆளொருவருக்கு சிழமைக்கு ரூ. 200 கொண்ட காசக் கொடை மற்றும் ஆளொருவருக்கு ரூ.175 பெறுமதியான உணவுப் பங்கீடு, சமையலறைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக குடும்பமொன்றுக்கு ரூ. 2,500 கொண்ட கொடை, குடும்பமொன்றுக்கு காலத்திற்குக் காலம் ரூ. 5,000 கொண்ட படி, தனியொரு உறுப்பினரைக் கொண்ட குடும்பமொன்றுக்கு ரூ. 2500 மற்றும் முழுமையாக சேதமடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு முறையே ரூ. 250,000 மற்றும் ரூ. 100,000 கொண்ட கொடை என்பவற்றை உள்ளடக்கி இருந்தன. ஜீவனோபாய முயற்சிகளைக் பழைய நிலைக்குக் கொண்டுவரவும், தேசிய உட்கட்டமைப்பினைப் பழுதுபார்த்து தரமுயர்த்தவும், குறிப்பாக நலம், கல்வி மற்றும் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதுடனும் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்துறையினதும், தனியார் துறையினதும் கொடை வழங்கும் சமூகத்தினதும் முயற்சிகளை ஒருங்கிணைத்து வசதிப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. 2005 இன் தொடக்கத்தில் நிறுவப்பட்ட நிறுவனங்களாக தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்கான செயலணிக் குழு, நிவாரணத்துக்கான செயலணிக் குழு, சுனாமி வீடமைப்பு மீள்கட்டுமானப் பிரிவு என்பன விளங்கின. 2005 இல் அரசாங்கம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயலணிக் குழு, நிவாரணத்திற்கான செயலணிக் குழு, சுனாமி வீடமைப்பு மீள்கட்டுமானப் பிரிவு என்பவற்றிற்குப் பதிலாக மீள்கட்டுமான அபிவிருத்தி முகவராண்மையை நிறுவியது. இது மீள்நிருமாணம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆணையைப் பெற்றிருந்தது.

- **இறைத்திரட்சி செய்முறையினை வலுப்படுத்துகின்ற முக்கியமான ஒரு பகுதியாக அரசின் அரசிறையினை அதிகரித்துக் காணப்பட்டது.** பொதுவான இறைத்திரட்சியை எய்துவதற்கு அரசிறை அதிகரிப்பு முக்கியமானதாக இருப்பதனால் அரசிறைச் சேகரிப்புக்கள் (வரி மற்றும் வரி அல்லாதவை இரண்டும்) அதிகரிப்பதற்கு வழிமுறை தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரி அரசிறையை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கிய வழிமுறைகளாக வரி நிருவாகத்தினை மேம்படுத்துவதும் வருமான

வரிகள், பெறுமதி சேர் வரிகள், கலால் வரிகள், இறக்குமதித் தீர்வைகள் மற்றும் ஏனைய வரிகள் என்பவற்றில் இருந்தான அரசிறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதும் காணப்பட்டன. வரியல்லா அரசிறையை அதிகரிப்பதற்கு நிருவாகக் கட்டணங்கள் மற்றும் விதிப்புக்கள், தண்டப்பணம் மற்றும் குற்றப்பணம் என்பன மேல்நோக்கித் திருத்தப்பட்டன. பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய சபையின் வரிவிதிப்புக் கொத்தணி 2005 இலும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்தது. வரி விதிப்புக் கொத்தணியானது பொதுவான வரிகொள்கைச் சீர்திருத்தங்களுடன் அவற்றை காத்திரமான முறையில் நடைமுறைக்கு இடுவதனையும் வசதிப்படுத்துவதுடனும் தொடர்பானதாக இருந்தது.

- **தொடரான வழிமுறைகளினூடாக வரிநிருவாகத்தில் முன்னேற்றங்கள் அடையப்பட்டன.** இவ்வழிமுறைகள், உள்நாட்டரசிறைத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட ஒவ்வொரு மீளளிப்பினையும் பெறுமதி சேர் வரி மீளளிப்பு பொறிமுறையினை ஒழுங்குபடுத்துவதனையும் உறுதிப்படுத்துவதற்காக மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட வரி ஆணையாளர் குழுவொன்றின் நியமனம் தனியான ஆணையாளரின் கீழ் மேல்முறையீட்டுப் பிரிவொன்றினை நிறுவுதல், உள்நாட்டரசிறைத் திணைக்களத்திலுள்ள ஊழியர்கள் பொறுப்புக் கூற வேண்டிய தன்மையினை மேம்படுத்தும் விதத்தில் ஒழுக்க மற்றும் நடத்தைக் கோவையை அறிமுகப் படுத்தல், வரியேய்ப்புத் தொடர்பான தகவல்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்யும் விதத்தில் உள்நாட்டரசிறைத் திணைக்களத்தில் தகவல் நிலையமொன்றினை ஏற்படுத்தல். வரி செலுத்துவோரின் குறைகளைப் போக்குவதற்கும் தேவையான நிவாரண வழிமுறைகளை எடுப்பதற்குமான வரி ஆலாச்சி அதிகாரியொருவரை நியமித்தல், கண்காணிப்புப் பொறிமுறையை வலுப்படுத்தல் மற்றும் நான்கு சிறப்பு வரி நீதி மன்றங்களை தொடங்குதல் என்பன உட்பட உள்நாட்டரசிறை திணைக்களத்தின் உள்ளக ஒழுங்குகளை மேம்படுத்தும் விடயங்களை உள்ளடக்கி இருந்தன.
- **வருமானவரியினை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கிய வழிமுறைகளாக வரித்தளத்தினை அதிகரித்தல், வரி வீதங்களையும் விலக்கல்களையும் ஒழுங்கு மயப்படுத்தல் மற்றும்**

புதிய வரி இணங்குவிப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தல் என்பன காணப்பட்டன. வருமானவரித் தளத்தினை அதிகரிப்பதற்காக உந்துணர்்திகளின் மீது பிடித்து வைத்தல் வரியும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புனரமைப்பு வேலைகளுடன் தொடர்பான நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்கின்றவைகள் தவிர்ந்த மற்றைய அரசு சார்பற்ற நிறுவனங்கள் மீதான ஊகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டன. பெறுமதி சேர் வரி துறைமுக, வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை வட்டி மீதான பற்று வரி மற்றும் பிடித்து வைத்தல் வரி என்பன தவிர்ந்த வரிகள் மீது சமூகப் பொறுப்பாண்மை தீர்வை¹ ஒன்று விதிக்கப்பட்டது. வரிப்பிரிவுகளின் எண்ணிக்கையினை நான்கிலிருந்து ஏழிற்கு அதிகரித்த அதேவேளையில் தொழிலாளர் நன்மைகளின் வரிவிதிப்பு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டமையின் மூலம் தனியாள் வருமான வரி அமைப்பிற்கு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கம்பனி வருமான வரிகள் முக்கியமாக, பகிரப்படாத பங்கிலாபங்கள் மீதான வரிக்கு மாற்றங்களை அறிமுகப்படுத்திய தனூடாகவும் வரிவிதிக்கத்தக்க வருமானத்தினை கணிக்கையில் நிதியியல் பணிகள் மீதான பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகளை நீக்கியமை, மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த செலவுகளையும் படிக்களையும் ஒழுங்கு முறைப்படுத்தியமை என்பவற்றினூடாக ஒழுங்குபடுத்தப்பட்டன. அதேவேளை, மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகர்களினால் எதிர்நோக்கப்பட்ட இடர்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு சில குறிப்பிட்ட வகைகள் மீதான பொருளாதாரக் கட்டணம் குறைக்கப்பட்டது. புதிய வரி இணங்குவிப்பு வழிமுறைகள் நேர்மையான வரி செலுத்துவோருக்கு வெகுமதியளித்தல் அரசு கேள்விப் பத்திரதாரர்களுக்கு வரி இசைவுச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டமை என்பவற்றை உள்ளடக்கியிருந்தன.

• **4 பிரிவு பெறுமதிசேர் வரி அறிமுகப்படுத்தப்பட்டமையின் மூலமாக பெறுமதிசேர் வரிமுறை மீள் வடிவமைக்கப்பட்டது.** இது 2005

1. சமூக பொறுப்பாண்மைத் தீர்வைனை விதிப்பதன் குறிக்கோள் யாதெனில் சிறுவர்களுக்கான தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு அவசியமான நிதி உதவியினை வழங்குவதேயாகும். சிறுவர்களுக்கு முழுமையாகவும், சுதந்திரமாகவும், தேவைப்படும் பணிகளை உலகளாவிய ரீதியில் கிடைப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பானதும் இயலக் கூடியதுமான சூழ்நிலையில் அவர்கள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதற்காகவும் தேசிய நடவடிக்கைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சனவரியிலிருந்து புதிய வீதமொன்றினை (8 சதவீதம்) கூட்டுவதுடன் தொடர்பு பட்டதாக இருந்தது. மற்றைய பெறுமதிசேர் வரி வீதங்களாக: அடிப்படை வீதமான 5 சதவீதம் 15 சதவீதமான பொதுவான வீதம் மற்றும் ஏற்றுமதிக்கான பூச்சிய வீதம் என்பன காணப்பட்டன. 2005 ஓகத்திலிருந்து 18 சதவீத பெறுமதிசேர் வரி வீதம் 20 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது. அதேவேளை, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் பல்வேறு நுகர்வுப் பொருட்களுக்கும் வளமாக்கிக்கும் பெறுமதிசேர் வரி விலக்கல்களை வழங்கியது. நன்கொடைகள்/சுனாமியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் அல்லது ஆட்களினால் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான பெறுமதி சேர் வரியின் கொடுப்பனவு மீது சலுகைகளும் வழங்கப்பட்டன.

- **செயலணிக் குழுவின் விதந்துரைப்பிற்கிணங்க வெறியக் குடிவகை புகையிலை மற்றும் சட்டத்திற்கு மாறான போதைப் பொருட்கள், மீது கவால் வரிகள் அதிகரிக்கப்பட்டன.** வெறியக் குடிவகை மற்றும் புகையிலையின் பயன்பாட்டினைக் குறைப்பதற்காக வெறியக் குடிவகை மற்றும் புகையிலை மீதான வரிவிதிப்புகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட வேண்டுமென செயலணிக் குழு விதந்துரைத்தது. நுகர்வில் ஏற்படுகின்ற அத்தகைய குறைப்பு ஆரோக்கியம் மற்றும் தொழிலாளர் உற்பத்தித் திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப் படுகின்றது.
- **இறக்குமதித் தீர்வைகள் ஒழுங்கமைக்கப்படுவதுடன் இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை தீர்வை அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகின்றது.** தீர்வைப் பிரிவுகளினது எண்ணிக்கை 6 இலிருந்து 5 இற்கு குறைக்கப்பட்டதன் மூலம் இறக்குமதித்தீர்வை அமைப்பானது உருவாக்கப்பட்டது.பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதற்காக இறக்குமதி செய்யப்படுவன வற்றின் மீதான துறைமுக, வானூர்தி நிலையத் தீர்வை 0.50 சதவீதத்திலிருந்து 2005 இல் 0.25 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டது. மேலும் சோளம், சாக்கலேட் மற்றும் தானிய உணவு உற்பத்திகள் போன்ற பல விடயங்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்டது. மற்றைய முக்கிய வரி வழிமுறையாக குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளை ஊக்கம் குன்றச் செய்வதற்காக குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்டத் தீர்வைகள் அதிகரிக்கப்பட்டன.

- வரியல்லா அரசிறையை அதிகரிப்பதற்கான வழிமுறைகளும் நடைமுறைக்கிடப்பட்டன. தனிப்பட்ட தேவைகளுக்கு அலுவலக ஊர்திகளைப் பயன்படுத்துதல் சொத்துக்கள் மீதான வாடகை போன்றவற்றுக்கான விதிப்புக்கள் உட்பட அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு பணிகளின் மீதான நிருவாகக் கட்டணங்களும் விதிப்புக்களும் உயர்த்தப்பட்டன. சட்ட நடைமுறைப் படுத்தலை மிக பயனுறுதிமிக்கதாகக் குவதென்ற அரசின் கடப்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் விதத்தில் தண்டப்பணமும் குற்றப்பணமும் அதிகரிக்கப்பட்டன.
- மீண்டெழும் செலவினத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒழுங்கு முறைப்படுத்தலானது முக்கியமாக நிதிகளை மிகச் சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்வது மற்றும் திறைசேரியின் மேம்பட்ட காசு முகாமைத்துவம் என்பவற்றினூடாக முயற்சிக்கப்பட்டது. உயர்வடைந்து செல்லும் எண்ணெய் விலைகளின் காரணமாக எண்ணெய்க்கம்பனிகளின் இழப்புக்களைக் குறைப்பதற்கும் அதன்மூலம் பெற்றோலிய உற்பத்திகளின் மீதான உதவுதொகைச் செலவினைக் குறைப்பதற்காக அரசாங்கம் 2005இல் இருதடவைகள் உள்நாட்டுப் பெற்றோலிய விலைகளை சீராக்கியது. எனினும் இத்திருத்தங்கள் மொத்தச் செலவினை உள்ளடக்கப் போதுமானதல்ல. ஆகவே இது பெற்றோலிய உற்பத்திகள் மீதான உதவுதொகை அதிகரிக்க வழிவகுத்தது. வட்டிச் செலவினை குறைப்பதற்காக, அழைப்பு விருப்பத் தேர்வினை உடைய உயர்ந்த செலவினைக் கொண்ட ரூபாக் கடன்கள் தீர்க்கப்பட்டதுடன் குறைந்த செலவினைக் கொண்ட படுகடன் கருவிகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டுக் கொடையாளர்களினால் 2005ம் ஆண்டிற்காக வழங்கப்பட்ட படுகடன் சட்ட இசைவுத் தாமதத்தின் கீழ் செலுத்தப்பட வேண்டிய வட்டிக் கொடுப்பனவுகளின் ஒரு பகுதியை பின்போடக்கூடியதாக இருந்தமையும் வட்டிச் செலவினைக் கட்டுப்படுத்த உதவியது.
- அரசாங்கம் அரசுதுறை ஊழியர்களினதும், ஓய்வூதியம் பெறுவாரினதும் சம்பளங்களையும் ஓய்வூதியத்தினையும் 2005இல் அதிகரித்துள்ளது. இது அரசு துறையினரின் மனோபாவத்தினை ஊக்குவித்து, அதன்மூலம் வரவு செலவுத் திட்டத்தில் பிரதிபலிக்கப்படவுள்ள செலவிலும் பார்க்க கூடுதலான பயன்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு பணிகளின் சம்பள அமைப்பிலுள்ள தற்போதைய முரண்பாடுகளும் இச்சம்பள அதிகரிப்பின் மூலம் திருத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இவ்வதிகரிப்பு அரசு துறையில் ஏற்கனவே மிக உயர்ந்தளவில் உள்ள சம்பளப் பட்டியலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். ஓய்வூதியம் பெறுவோருக்கான நிவாரண ஏற்பாடுகள் ஓய்வூதியங்களை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்தன.
- நீண்டகாலமாக நிலவும் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்கும் ஒரு வழிமுறையாக அமைச்சுக்களில் தமது முறைசார்ந்த பயிற்சியை நிறைவு செய்த 42,588 தொழிலற்ற பட்டதாரிகளை அரசாங்கம் அரசு பணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்தது. இந்நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாகவும் பொருளாதாரத் திற்கு நேர்க்கணியப் பலாபலன்களை உருவாக்கும் விதத்திலும் இப்பட்டதாரிகள் அரசு நிறுவனங்களில் பயனளிக்கும் விதத்தில் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அவசியமாகும்.
- வேளாண்மை அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் விதத்தில் வளமாக்கி உதவுதொகை அதிகரிக்கப்பட்டது. இந்நடவடிக்கையின் குறிக்கோள் யாதெனில் இரசாயன வளமாக்கிகளின் பன்னாட்டு விலைகள் மசுகெண்ணை விலைகளின் அதிகரிப்பிற்கு இணையாக அதிகரிக்கின்ற சூழ்நிலை ஒன்றிலும் உள்நாட்டு வளமாக்கிகளின் விலைகளை மாற்றமின்றி வைத்திருப்பதேயாகும். வளமாக்கி உதவுதொகையின் மேல்நோக்கிய திருத்தம் அரசாங்கத்தின் மாற்றல்கள் மீதான செலவினத்தை அதிகரிக்கும்.
- படுகடன் முகாமைத்துவக் கொள்கையானது சந்தைப்படுத்த முடியாத படுகடன் கருவிகளினூடான கடன்பாடுகளை படிப்படியாக அகற்றுவதையும் வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் பிரிவுகளிலிருந்தான கடன்பாடுகளை நாடுவதனையும் நோக்கி நெறிப்படுத்தப்பட்டது. இதன்படி குறைந்த செலவினத்தைக் கொண்ட கருவிகளின் மூலமாக உயர்ந்த செலவினைக் கொண்ட ரூபாக் கடன்களை அகற்றுவதற்குப் புறம்பாக, அரசாங்கம் ரூபாக் கடன்களை தீர்ப்பனவு செய்யும் அதன் கொள்கையினைத் தொடர்ந்தது. உள்நாட்டு ரூபாச் சந்தையில் காணப்பட்ட வட்டிவீத அழுத்தங்களைக் குறைப்பதற்காக வெளிநாட்டு நாணய வங்கித் தொழிற் பிரிவுகளிலிருந்தான கடன்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

சிறப்புக் குறிப்பு - 12

நாட்டுக்கான தரமிடல்

நாட்டுக்கான கொடுகடன் தரமிடலென்பது ஒரு நாட்டு அரசாங்கமானது அதன் வெளியகக் கடன் தொடர்பான கடப்பாடுகளை முழுவதுமாக உரிய காலத்தில் தீர்ப்பதற்குள்ள ஆற்றல் மற்றும் விருப்பம்

தொடர்பான ஒரு முன்னோக்கிய பார்வைப் பகுப்பாய்வும் ஒரு முறைசார் ஆராய்வுமாகும். அரசியல் ரீதியான இடர்நேர்வு, வருமான மற்றும் பொருளாதார கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள்,

அட்டவணை ஆ 12.1

2006 சனவரி 4 இல் உள்ளவாறான பிச் தரமிடல் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நாடுகளுக்கான தரங்கள்

தரம்	விளக்கம்	நாடுகள்
ஏஏஏ	ஆகக்கூடிய கொடுகடன் தரம்	ஓஸ்ரியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, லக்ஸம்பேர்க், நெதர்லாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின், சுவீடன், சுவீட்சலாந்து, ஐ.இராச்சியம், ஐ.அமெரிக்கா.
ஏஏ+	மிக உயர் கொடுகடன் தரம்	அவுஸ்ரேலியா, நியூசிலாந்து
ஏஏ	மிக உயர் கொடுகடன் தரம்	பெல்ஜியம், பேர்முடா, இத்தாலி, யப்பான், போர்த்துக்கல், சான் மரீனோ.
ஏஏ-	மிக உயர் கொடுகடன் தரம்	ஹொங்கொங், ஐஸ்லாந்து, குவைத், சிலோவேனியா.
ஏ+	உயர் கொடுகடன் தரம்	சைபிரஸ், கொரியா, தாய்வான்
ஏ	உயர் கொடுகடன் தரம்	சிலி, சீனா, செக்குடியரசு, எஸ்தோனியா, கிறீஸ், மால்ரா, சவுத் அரேபியா, சிலோவாக்கியா.
ஏ-	உயர் கொடுகடன் தரம்	பாறெயின், இஸ்ரேல், லற்வியா, லித்வேனியா, மலேசியா.
பீபீ+	சிறந்த கொடுகடன் தரம்	ஹங்கேரி, போலந்து, தென்னாபிரிக்கா, தாய்லாந்து.
பீபீ	சிறந்த கொடுகடன் தரம்	அரூபா, பல்கேரியா, ஹசுகிஸ்தான், மெக்சிக்கோ, ரஷ்யா, ரியூனியா.
பீபீ-	சிறந்த கொடுகடன் தரம்	குறோசியா, நம்பியா, ரூமேனியா.
பீபீ+	ஊகதரம்	எகிப்து, எல்சல்வடோர், இந்தியா, பனாமா.
பீபீ	ஊகதரம்	அசர்பைஷான், கொலம்பியா, கொஸ்ராறிக்கா, மசடோனியா, பேரூ பிலிப்பைன்ஸ்.
பீபீ-	ஊக தரம்	இலங்கை, பிரேசில், இந்தோனேசியா, ஈரான், லெசொத்தோ, சேர்பியா துருக்கி, உக்கிரெயின், வெனிசுலா, வியட்னாம்.
பீ+	உயர் ஊகதரம்	கேப்வேட், கானா, மங்கோலியா, உருகுவே.
பீ	உயர் ஊகதரம்	பெனின், மொசாம்பிக், பப்புவா நியூகினியா, சுரினாம், உகண்டா.
பீ-	உயர் ஊகதரம்	பொலிவியா, கமரோன், டொமினிக்கன் குடியரசு, ஈக்குவடோர் லெபனான், மாலி, மோல்டோவா.
சீசீசீ	உயர் மீளளிக்காத இடர்நேர்வு தரம்	ஹம்பியா, மல்லாவி.
டீடீடீ	மீளளிக்காதது	ஆஜென்ரீனா

மூலம்: பிச் தரமிடல் வெப்தளம் - www.fitchratings.com

சிறப்புக் குறிப்பு - 12 தொடர்ச்சி

கடன் சுமை, கடல் கடந்த நிகழ்த்தக்க பொறுப்புக்கள், வெளிநாட்டு ஒதுக்கங்கள் இறைசார் நெகிழ்ச்சித்தன்மை, மற்றும் நாணய உறுதிப்பாடு என்பனவே ஒரு நாட்டின் கொடுகடன் தரத்தை தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். ஒரு நாட்டின் கொள்கைகள் தொடர்பான வெளிப் படையான தன்மை தொடர்பாக ஒரு வலுவான குறிகாட்டியாக கொடுகடன் தரமொன்றை பெறுதலை குறிப்பிடலாம். சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமொன்றைப் பெறுவது நாட்டின் இடர்நேர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதுடன் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரமொன்றைப் பெறுவது நாட்டின் இடர்நேர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதுடன் சர்வதேச மூலதன சந்தைகளில் மூலதனத்தை மேம்படுத்தும் வாய்ப்பையும் வழங்குவதுடன் நாட்டில் வெளிநாட்டு முதலீட்டையும் ஊக்கப்படுத்தும்.

இலங்கை 2005 இல் நாட்டுக்கான தரத்தை இரு பிரதான சர்வதேச தரமிடும் முகவரகங்களிடமிருந்து பெற்றுக்கொண்டது. தரமிடும் நிறுவனமானது அரசின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயதிலான கடன்கள் இரண்டிற்கும் உறுதியான தோற்றப்பாட்டைப் புலப்படுத்தும். பீபீ-தரத்தை வழங்கியது. ஸ்ராண்டர்ட் அன்ட் பூர் நிறுவனமானது நீண்டகால வெளிநாட்டு நாணய கடன்களுக்கு பீ+ தரத்தையும் நீண்டகால உள்நாட்டு நாணயக் கடன்களுக்கு பீபீ- ஐயும் வழங்கியது. பிராந்திய நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் என்பன ஒத்த தரங்களைப் பெற்றிருக்க சீனா தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து என்பன சிறப்பான தரங்களைப் பெற்றிருந்தன.

இலங்கையைப் பொறுத்து பல்வேறு சாதகமான அம்சங்களை தரமிடலை மேற்கொள்ளும் போது தரமிடல் நிறுவனங்களைக் கருத்திலெடுத்திருந்தன. இரு


தசாப்தத்திற்கு மேலாக நீண்டகாலமாக தொழிற்படும் ஜனநாயக ரீதியான அரசியல் முறைமை சிவில் யுத்தத்திற்கிடையிலும் பொருளாதார மனித மூலதன அபிவிருத்தியில் காணப்பட்ட தாக்குப்பிடிக்கும் திறன், கடன் சேவையில் சிறந்த வரலாறு, வெளியகத் திரவத் தன்மையில் ஆகக் குறைந்த அழுத்தத்தைக் கொண்டிருக்கும் இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் சாதகமான நிலைமை, பலமிக்க நிறுவனங்கள், நெகிழ்ச்சியான நாணயமாற்று முறைமையின் துணையுடன் இயக்க ஆற்றலமிக்கதொரு ஏற்றுமதி உற்பத்தித் தொழில்துறை, உறுதியான நடுத்தரகால வளர்ச்சி வாய்ப்புக்கள் என்பன இவையாகும். தரமிடல் நிறுவனங்களால் கருத்தி லெடுக்கப்பட்ட சாதகமான விடயங்கள் கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக சுமார் 9 சதவீதமளவில் காணப்படும் உயர் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை பலவீனமான வருமான திரட்டல், பொதுப்படுகடனின் உறுதிப்பாடு தொடர்பான அக்கறை, அரசு துறையிலுள்ள பரந்த நிகழ்த்தக்க பொறுப்புக்கள், அரசியல் ரீதியான நிச்சயமின்மை, நடைமுறையிலுள்ள சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலை என்பனவாகும்.

தரமிடல் நிறுவனங்களால் சுட்டிக் காட்டப்பட்ட இலங்கை பலவீனங்களை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது நாட்டின் தரத்தை உயர்த்துவதற்கு முக்கியமாகும். தமது பேரின பொருளாதார ஆழுகையும் வெளியக கடன்களை தீர்க்கும் ஆற்றலையும் மேம்படுத்த முடியாத பல நாடுகளது தரமானது குறைக்கப்பட்டதை அனுபவங்கள் காட்டுகின்றன. குறிப்பாக 1997 இல் பீபீ என்ற தரத்தைப் பெற்ற ஆஜென்ரீனா 2005 இல் டீடீ என தரக்குறைப்புச் செய்யப்பட்டது. இறைத்திரட்சி, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும் சமாதான பேச்சுக்களிலேற்படும் முன்னேற்றம் என்பன தரத்தை மேம்படுத்தும் என தரமிடல் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

- 2005 இல் இலங்கை முதன்முதலாக இரு பன்னாட்டு தரமிடல் முகவர்களிடமிருந்து நாட்டுக்கான தரமிடலைப் பெற்றுக்கொண்டது. பிச்சேட்டிங் நாட்டுக்காக பீபீ - தரமிடல் வழங்கிய வேளையில் இல்டான்டட் அன்ட் புவர் நேட்டிங் சேர்விஸ் இலங்கைக்கு பீ+ இனை வழங்கியது. இது போன்ற முதலீட்டாளர் தரமிடல், பன்னாட்டுச் சந்தையில் நிதியியல் மூலவளங்களைத் திரட்டுவதற்கு அரசுதுறை மற்றும் தனியார் துறை இரண்டுக்கும் உதவும்.
- அரசு முதலீடுகள் அரசாங்கத்தின் வறுமைசார், வளர்ச்சிசார் அபிவிருத்தி உபாயங்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நெறிப்படுத்தப்பட்டன. உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மீது அதாவது பாரியளவு மற்றும் கிராமிய உட்கட்டமைப்புச் செயற் திட்டங்கள் இரண்டின் அபிவிருத்தியும் வலியுறுத்தப்பட்ட வேளையில் சுனாமியுடன் தொடர்பான மீள் கட்டுமானம் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புத்தாக்கத்தின் மீதும் கவனம் செலுத்தப்பட்டது. 2004 இல் ஏற்படுத்தப்பட்ட தேசிய கொள்வனவு முகவர், வினைத்திறன் மிக்கதும் வெளிப்படையானதுமான அரசு கொள்வனவு முறையொன்றை அபிவிருத்தி செய்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் அரசிற்கு வசதியளித்து உதவி புரியும் விதத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டது.
- அரசு உபாயத்தொழில் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் 2005 இல் தொடர்ந்தன. பொருளாதார வளர்ச்சியைத் தொடர்வதில் தனியார் துறையின் பங்கிற்கு அரசு துறையினால் வசதியளிக்கப்பட்டமை அரசாங்கத்தின் கொள்கையினது முக்கிய மூலாதாரமாகும். அரசாங்கமும் உபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில் முயற்சிகளில் அரசுடமையை தொடர்வதன் முக்கியத்துவத்தினை அங்கீகரித்துள்ளது. உபாயத் தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவர் அதன் அரசாங்கத்தின் கீழ் வரும் 12 உபாயத்தொழில் முயற்சிகளின் செயலாற்றத்தினைத் தொடர்ந்தும் மேற்பார்வையிட்டதுடன் அவற்றின் முகாமைத்துவத்தை மேம்படுத்தி அவர்களது வர்த்தகரீதியான ஆற்றலை உறுதிப்படுத்தும். இவ்வாண்டுக் காலத்தில் உபாயத் தொழில் முயற்சிகள் முகாமைத்துவ முகவரின் கீழ் வரும் உபாயத்தொழில் முயற்சிகள் அவற்றின் நடைமுறைத் திட்டங்களை தயாரித்தன.

இத் தொழில் முயற்சிகளின் எதிர் கால அபிவிருத்திக்குப் பொருத்தமான மீளமைத்தல் முயற்சிகள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன. ஏனைய அரசுதுறை தொழில் முயற்சிகளை சீரமைப்பதில் ஈடுபட்டுள்ள அரசுதுறை முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழுவும் இக்கொள்கை உபாயத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் மீள ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது.

- 2005 இல் இறை முகாமைத்துவ சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் செயற்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டம் வரி நிருவாகத்தின் வினைத்திறனை மேம்படுத்தல், செலவின முகாமைத்துவத்தை முன்னேற்றல், இறை ஒழுக்கத்தை பலப்படுத்தல், மற்றும் இறை ஒருங்கிணைப்பை மேம்படுத்தல் என்பனவற்றின் மூலம் அரசு நிதிகளைப் பலப்படுத்துவதற்காக அதன் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
- அரசாங்கத்தின் நடுத்தரகால இறை உபாயங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டவாறு, நடுத்தர காலத்தில் இறைக்கொள்கை இறைத்திரட்சியைத் தொடரும் விதத்தில் நெறிப்படுத்தப்படவுள்ள வேளையில் பொருளாதார அபிவிருத்திக் குறிக்கோள்களுக்கும் ஆதரவளிக்கும். இறைத் திரட்சியானது அரசுறையில் ஏற்படுகின்ற அதிகரிப்பு, மீண்டெழும் செலவினத்தை ஒழுங்குமுறைப்படுத்தல் என்பவற்றினை வலுப்படுத்துமென எதிர்பார்க்கின்ற வேளையில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற முக்கியமான துறைகளில் அரசு முதலீடுகள் மேற் கொள்ளப்படுவதனையும் உறுதிப்படுத்தும். இச்செயற் பாடானது பணவீக்க நிதியிடலை ஒழித்து விடுவது மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பை புனரமைத்தல் என்பன மூலம் நிறைவாக்கப்படவேண்டிய



அட்டவணை 6.2
அரசிற்றையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	ரூபா மில்லியன்				
	2004	2005			2006
		ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	திருத்தி யமைக் கப்பட்ட மதிப் பீடுகள் (அ)	தற் காலிக மானவை	
வரி அரசிறை	281,552	351,119	343,309	336,829	435,292
வருமான வரிகள்	41,372	55,361	54,861	52,535	75,560
பொ.சே.வ/ பெ.கூ.வரி	120,382	142,690	139,690	138,660	174,295
கலால் தீர்வை	65,790	76,865	74,865	76,978	85,363
இறக்குமதித் தீர்வை	41,096	54,815	52,815	45,391	64,596
ஏனைய வரிகள்	12,912	21,388	21,078	23,265	35,478
வரியல்லா அரசிறை	29,921	38,373	39,373	42,917	49,084
மொத்த அரசிறை	311,473	389,492	382,682	379,746	484,376

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக

	2004	2005	2005	2005	2006
வரி அரசிறை	13.9	15.4	14.8	14.2	16.0
வருமான வரிகள்	2.0	2.4	2.4	2.2	2.8
பொ.சே.வ/ பெ.கூ.வரி	5.9	6.3	6.0	5.9	6.4
கலால் தீர்வை	3.2	3.4	3.2	3.3	3.1
இறக்குமதித் தீர்வை	2.0	2.4	2.3	1.9	2.4
ஏனைய வரிகள்	0.6	0.9	0.9	1.0	1.3
வரியல்லா அரசிறை	1.5	1.7	1.7	1.8	1.8
மொத்த அரசிறை	15.4	17.1	16.5	16.1	17.8

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு

(அ) 2005 மேயில் திருத்தியமைக்கப்பட்டது

தேவையும் அதேவேளை வெளிநாட்டு மூலவளப் பயன்பாட்டினை மேம்படுத்தவேண்டிய தேவையும் காணப்படுகின்றது. இக்காரணிகளின் முக்கியத்துவம் ஏற்கனவே அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு நடுத்தரகால நிகழ்ச்சித் திட்டங்களில் இது வலியுறுத்தப்பட்டுள்ளதால் நடுத்தரகால குறிக்கோள்களை எய்துவதற்கு இவற்றினை காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதனவாகும்.

6.3 அரசு வரவுசெலவுத்திட்ட செயற்பாடுகள் அரசிறை

- 1999 இலிருந்து அவதானிக்கப்பட்ட அரசிறை/ மொ.உ.உற்பத்தியின் விசித்தின் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து சென்ற போக்கிற்கு மாறாக 2004 இன் 15.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2005 இல் 16.1 சதவீதமாக விளங்கி இவ்வாண்டில் அரசின் அரசிறை ரூ.379.7 பில்லியன்களுக்கு 21.9 சதவீதத்தினால் அதிகரித்தது. இம்முன்னேற்றமானது வரி மற்றும் வரியல்லா சேகரிப்புகளின் இரண்டிலும் ஏற்பட்ட அதிகரிப்புகளின் பெறுபேறுகளாகும். 2004ம் ஆண்டில் ஆரம்பித்த வரி அரசிறை மொ.உ.உற்பத்தி விசித்தம் அரசிறையினை ஊக்குவித்ததுடன் 2005 இலும் தொடர்

கின்றது.வரியல்லா அரசிறை/ மொ.உ.உற்பத்தி 2004 உடன் ஒப்பிடுகையில் அதிகரித்தது.

- 2005 இல் வரி அரசிறை ரூ. 336.6 பில்லியனுக்கு 19.6 சதவீதத்தினால் அதிகரித்து முன்னைய ஆண்டின் 13.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 14.2 சதவீதத்தினை அடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, வருமான வரிகளிலிருந்தான அரசிறை அதிகரித்தமைக்கு, அரசு பிணையங்களிலிருந்தான பிடித்து வைத்தல் வரிச்சேகரிப்புகளில் ஏற்பட்ட குறைப்பு, சீர்திருத்தங்களுக்கு சாதகமாக செவிமடுத்த கம்பனித் துறை மீதான வரிகளிலிருந்து பெறப்பட்ட அரசிறை அதிகரித்தமையின் மூலம் எதிரீடு செய்யப்பட்டமையே காரணமாகும். பல அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மசல், எல்.பீ.வாயு என்பன மீதான பெறுமதிசேர் வரி விலக்கப்பட்டதனால் ஏற்பட்ட அரசிறை இழப்பினை ஈடுசெய்யத்தக்க விதத்தில் பெறுமதிசேர் வரியின் மீளளிப்பு பொறிமுறையிடலில் ஏற்பட்ட மேம்பாடுகளினூடாக பெறுமதிசேர்வரிச் சேகரிப்புகள் அதிகரித்தமையினால் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை மாற்றமின்றியிருந்தது. கலால் வரிகளில் செய்யப்பட்ட மேல்நோக்கிய திருத்தம், குடிவகை மற்றும் சிகரட் என்பவற்றின் விற்பனையில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் விளைவாக 2004 உடன் ஒப்பிடுகையில் மொத்த அரசிறை அதிகரித்தது. சுனாமியுடன் தொடர்பான இறக்குமதிகளுக்கு வழங்கப்பட்ட தீர்வை விலக்கல்கள் மற்றும் உயர்ந்த கலால் தீர்வைகளின் காரணமாக ஆண்டின் முதற்காலாண்டில் உந்து ஊர்திகளின் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றினை தொடர்ந்து 2005 இன் முதல் பல மாதகாலப்பகுதியில் இறைத்தீர்வைச் சேகரிப்பின் ஆரம்பத்தில் மெதுவான போக்கு காணப்பட்டமையின் பலனாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இறக்குமதித் தீர்வையிலிருந்தான அரசிறையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டது.
- 2005 இல் வரியல்லா அரசிறை ரூ.42.9 பில்லியன்களுக்கு 43.4 சதவீதத்தினால் அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது முன்னைய ஆண்டின் 1.5 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. மத்திய வங்கியிலிருந்தான உயர்ந்த இறை மாற்றல்கள், அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் நிதியத்தின் மீதான உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுகள், மற்றும் கட்டணங்கள்

இலங்கையில் பொது முதலீடு: அபிவிருத்திகள், பிரச்சினைகள், வாய்ப்புக்கள்

முதலீடுகள் தொடர்ச்சியான எதிர் கால நலன்களை உருவாக்குகின்றன. முதலீட்டில் அரசாங்கம் பங்கு கொள்வதற்கு இரு பிரதான காரணங்கள் உள்ளன. முதலாவது தனியார் துறை உற்பத்தி செய்ய முன் வராத அதிக மூலதன செலவு பிடிக்கும் பொது பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பண்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமாகும். இரண்டாவது தனியார் முதலீடுகளுக்கு சாதகமானதொரு சூழலை உருவாக்கத் தேவையான சேவைகளை வழங்க பொது முதலீடுகள் அவசியமாகும்.

பௌதிக உட்கட்டமைப்பு, மனித மூலதன உருவாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களில் பொதுவாக பொது முதலீடுகளைக் காணமுடிகின்றது. வீதிகள், வலு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு மற்றும் பிற வசதிகள் போன்ற பௌதிக உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதானது தனியார் முதலீடுகளை அதிகரித்து பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்ய தனியார்துறைக்கு ஏற்படும் கிரயத்தையும் குறைக்கின்றது. மேம்பட்ட மனித மூலதனம், குறிப்பாக கல்வி மற்றும் பயிற்சியளித்தல், திறமையான ஊழியரது கிடைப்பனவை அதிகரித்து ஊழியர் உற்பத்தித் திறனை மேம்படுத்துகின்றது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி புதிய பொருட்கள் மற்றும் குறைந்த செலவுடைய உற்பத்தி செய்முறைகளுக்கு வழிசெய்கின்றது.

இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொது முதலீட்டினை ஊக்கப்படுத்தி வந்த போதிலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தத் தக்கவாறு முதலீட்டின் அளவு அமையவில்லை. 1980 களில் மொ.உ. உற்பத்தியின் 14-15 சதவீதமாக குறிப்பாக விரைவு படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் காரணமாக பொது முதலீடு உச்ச நிலையை அடைந்தது (அட்டவணை 1). பெருமளவான பொது முதலீடு பொருளாதார சேவைகள் துறையில் காணப்பட்டதுடன் அதனையடுத்து சமூக சேவைகள் மற்றும் பொது வசதிகளிலான

முதலீடுகள் அமைந்தன. பொது முதலீடு அதன் பின்னர் படிப்படியாகக் குறைவடைந்து 2004 இல் மொ.உ.உற்பத்தியின் 4.8 சதவீதத்தை அடைந்தது. 2005 இல் சுனாமி செலவினங்கள் காரணமாக இது மொ.உ.உற்பத்தியின் 6.3 சதவீதமாக அதிகரித்தது.

அதிகரித்த பாதுகாப்புச் செலவினம், கடன் சேவைக் கொடுப்பனவுகள் மற்றும் நடைமுறை மாற்றல்கள் காரணமாக ஏற்பட்ட வரவு செலவுத் திட்ட வரையறைகளால் அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் பொது முதலீட்டைக் குறைக்க வேண்டி ஏற்பட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார உட்கட்டமைப்பிலான பொது முதலீடு தற்போதைய உட்கட்டமைப்பினை பராமரிக்கவும் அவற்றின் ஆற்றல், சேவை, தரம் மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்க போதுமானதாக இருக்கவில்லை. இதன் விளைவினை வளர்ச்சியடையாத மற்றும் திருப்திகரமற்ற தரத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளிலிருந்து அறிய முடிகின்றது.

பொது முதலீடானது பிரதானமாக (60-70 சதவீதமளவிற்கு) வெளிநாட்டு சலுகை அடிப்படையிலான கடன்கள் மற்றும் கொடைகளினூடாகவே நிதிப்படுத்தப்படுகின்றது. உள்நாட்டு இணைக்கிணையாளர்களது நிதிகளை வழங்குவதிலேற்பட்ட பிரச்சினைகளால் வெளிநாட்டு நிதிப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களது நடைமுறைப் படுத்தல்கள் பாதிக்கப்பட்டன. மேலும் வழங்கல் நடைமுறைகளிலான பிரச்சினைகள், நிருவாக தடைகள், ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் போதாமை, நிகழ்ச்சித்திட்ட கண்காணிப்பிலுள்ள பலவீனங்கள், வெளிநாட்டு நிதிகளை மீளப் பெறுவதிலேற்பட்ட தாமதங்கள், மற்றும் பிரச்சனைகள், நிலத்தை பெறுவதி லேற்பட்ட பிரச்சனைகள் மற்றும் அளவுக்கதிகமான சுற்றுச்சூழல் அக்கறைகள் காரணமாக பொது முதலீடுகளுக்காக கிடைக்கத்தக்க வெளிநாட்டு நிதிகளது பயன்பாடு ஏற்கத்தக்க மட்டத்தில் அமையவில்லை.

பொது முதலீட்டின் நடைமுறைப் படுத்தலில் காணப்பட்ட தடைகளை

சிறப்புக் குறிப்பு - 13 தொடர்ச்சி

இல்லாதொழிக்க அரசாங்கம் 2004 இல் தேசிய வழங்கல் முகவரகத்தை உருவாக்கியது. தேசிய வழங்கல் முகவரகத்தின் ஊடாக அரசாங்கம் வழங்கல்களைக் கண்காணித்தல், ஆற்றலை வளர்த்தல் என்பவற்றை மேற்பார்வை செய்வதுடன் திறமையைக் கட்டியெழுப்பி கொள்கை தொடர்பான விடயங்களை தீர்த்து அரசு வழங்கல் முறையை சிறப்பாக எதிர்பார்க்கின்றது. தேசிய வழங்கல் முகவரகத்தின் பணிகளுள் இலகுவான ஒருமுகப்படுத்தப்பட்ட வழங்கல் கொள்கைகள் வழிகாட்டிகள் மற்றும் நியமங்களை உருவாக்குவதனுடாக தாமதங்களையும் திறமையீனங்களையும் தடுத்தல், ஆற்றலை வளர்த்தல் மற்றும் கண்காணித்தல் ஊடாக வழங்கல் நடைமுறைகள் தொடர்பாக கணக்குக் காட்டும் தன்மை வெளிப்படையான தன்மை என்பவற்றை உறுதி செய்தல் என்பனவும் உள்ளடங்கும். எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, செயற்றிட்ட முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் செயற் திட்டத்திற்கான தடைகளை அகற்றி வருகின்றது.

சுனாமி செலவினங்கள் நீங்கலாக பொது முதலீட்டினை 2006 இல் மொ.உ. உற்பத்தியின் சுமார் 6.6 சதவீதமாகவும் (சுனாமி செலவினமான 1.7 சதவீதத்துடன் மொ.உ. உற்பத்தியின் 8.3 சதவீதம்) 2008 இற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (சுனாமி செலவுகளை உள்ளடக்கி) 7.7 சதவீதமாகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது மொத்த முதலீட்டு இலக்கான மொ.உ.உற்பத்தியில் 30 சதவீதத்தை 2008ஆம் ஆண்டில் திரட்டுவதுடன் நடுத்தர காலத்தில் 6-8 சதவீத வளர்ச்சியை அடைவதனுடாக தனியார்துறை முதலீட்டை குறைநிரப்பும் இம் முதலீட்டு முயற்சிகளுக்கு ஆதரவாக பெரியளவில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்துகையில் அரசாங்கம் அரசு- தனியார் பங்குடமையை மேம்படுத்தவும் எண்ணியுள்ளது.

திட்டமிட்ட பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் பயனுறுதி மிக்க நடைமுறைப்படுத்தலானது பல காரணிகளில் தங்கியுள்ளது.

மேலே குறிப்பிட்ட தடைகளை நீக்குதல், இலக்குகளை அடைவதற்கு கட்டாயமானதாகும். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியினரின் அர்ப்பணிப்பு, அரசாங்கத்தின் நடைமுறை கணக்கில் மிகையொன்றை உருவாக்குதல், கொடை வழங்குனரது தொடர்ந்த ஆதரவு ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மறுசீரமைப்புக்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பனவும் இச் சூழலில் முக்கியமானவையாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலானது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல், தனியார் முதலீடுகளுக்குச் சாதகமானதொரு சூழலை உருவாக்குதல், வேலைவாய்ப்புக்களை உருவாக்கி பிராந்திய சமனிலையின்மை மற்றும் வறுமையை என்பனவற்றை நிலைத்திருக்கக் கூடிய அடிப்படையில் குறைக்க உதவுதல் போன்ற வற்றுக்கு வகை செய்யும். எவ்வாறெனினும் எத்தகைய பின்னடைவும் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளை குறைத்து எதிர்காலத்தில் மிக அதிகமான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை ஏற்படுத்தும்.

அட்டவணை சி. 13.1
அரசு முதலீடுகளின் தொழிற்பாட்டுப் பகுப்பாய்வு

வகை	மொ.உ.உ இன் % மாக				
	1986	1990	2000	2004	2005 தற்.
பொது அரசு பணிகள்	0.7	1.1	0.6	0.4	0.4
சிலில் நிருவாகம்	0.5	0.5	0.4	0.3	0.4
அரசு கட்டளையும் பாதுகாப்பும்	0.2	0.6	0.1	0.1	0.1
சமூகப் பணிகள்	1.0	0.9	1.3	1.4	1.5
கல்வி	0.7	0.3	0.6	0.4	0.5
நலம்	0.2	0.4	0.4	0.4	0.5
வீடமைப்பு	0.1	0.1	0.2	0.3	0.2
நலன்புரி, சமூகப்பணிகள்	...	0.1	0.2	0.3	0.4
பொருளாதாரப் பணிகள்	11.1	5.9	4.3	3.0	3.3
வேளாண்மையும் நீர்ப்பாசனமும்	4.3	1.6	0.5	0.4	0.4
வலு, நீர் வழங்கல்	0.7	2.0	1.1	1.1	0.8
போக்குவரத்து தொடர்புட்டல்	5.4	1.3	2.0	1.1	1.3
ஏனையவை	0.7	1.0	0.8	0.4	0.7
ஏனையவை (அ)	1.7	0.5	0.2	...	1.0
மொத்தம்	14.4	8.4	6.4	4.8	6.3

(அ) 2005 இன் சுனாமி செலவினத்தையும் உள்ளடக்கும்

அட்டவணை 6.3

செலவினத்தினதும் மீள் கொடுப்பனவைக் கழித்த கடன் வழங்கலினதும் பொருளாதாரப் பகுப்பாய்வு

ரூபா மில்லியன்

விடயம்	2004	2005			2006
		ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	திருத்தியமைக் கப்பட்ட மதிப்பீடுகள் (அ)	தற்காலிக மானவை	
நடைமுறைச் செலவினம்	389,678	418,988	428,165	443,350	509,856
பொருட்கள் பணிகள் மீதான செலவு	164,529	199,453	199,653	194,860	241,419
இதில் சம்பளங்களும் கூலிகளும்	106,187	140,517	140,717	138,603	168,570
வட்டிக் கொடுப்பனவுகள்	119,782	128,000	118,709	120,159	151,259
வெளிநாட்டு	13,904	18,383	7,779	6,995	19,053
உள்நாட்டு	105,878	109,617	110,930	113,164	132,206
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	105,367	92,435	109,803	128,331	117,238
இதில் குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	83,585	69,489	88,443	101,277	83,420
சமுர்த்தி	8,498	9,635	9,635	9,161	12,200
ஓய்வூதியங்கள்	36,444	41,916	41,916	46,782	48,361
பசளை உதவிக் கொடுப்பனவு	3,572	4,200	4,200	6,846	8,500
ஏனையவை	35,071	13,738	32,692	38,488	13,968
மீள்தொழும் செலவினம்		-900			
மூலதனச் செலவினம்	83,807	129,111	131,555	140,154	211,740
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	40,449	75,184	78,747	88,140	133,121
மூலதன மாற்றல்கள்	43,359	59,016	52,808	52,014	89,669
குறைச்செலவிற்கான ஒதுக்கும்		-5,089			-11,050
மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	3,420	12,539	14,339	1,280	10,046
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	476,905	560,638	574,059	584,783	731,642
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக					
நடைமுறைச் செலவினம்	19.2	18.4	18.4	18.7	18.7
பொருட்கள் பணிகள் மீதான செலவு	8.1	8.8	8.6	8.2	8.9
இதில் சம்பளங்களும் கூலிகளும்	5.2	6.2	6.1	5.9	6.2
வட்டிக் கொடுப்பனவுகள்	5.9	5.6	5.1	5.1	5.6
வெளிநாட்டு	0.7	0.8	0.3	0.3	0.7
உள்நாட்டு	5.2	4.8	4.8	4.8	4.9
நடைமுறை மாற்றல்களும் உதவிக் கொடுப்பனவுகளும்	5.2	4.1	4.7	5.4	4.3
இதில் குடும்ப அலகுகளுக்கும் ஏனைய துறைகளுக்கும்	4.1	3.1	3.8	4.3	3.1
சமுர்த்தி	0.4	0.4	0.4	0.4	0.4
ஓய்வூதியங்கள்	1.8	1.8	1.8	2.0	1.8
பசளை உதவிக் கொடுப்பனவு	0.2	0.2	0.2	0.3	0.3
ஏனையவை	1.7	0.6	1.4	1.6	0.5
மூலதனச் செலவினம்	4.1	5.7	5.7	5.9	7.8
உண்மைச் சொத்துக்களின் கையேற்பு	2.0	3.3	3.4	3.7	2.8
மூலதன மாற்றல்கள்	2.1	2.6	2.3	2.2	3.3
குறைச்செலவு	-0.2				
மீள் கொடுப்பனவு கழித்த கடன் வழங்கல்	0.2	0.6	0.6	0.1	0.4
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	23.5	24.6	24.7	24.7	26.9

(அ) 2005 மேயில் திருத்தப்பட்டது.

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு.

விதிப்புக்களில் அதிகரித்த அரசிறை என்பன இவ் அதிகரிப்புக்குப் பங்களித்தன.

செலவினம்

- அரசின் மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2005 இல் 22.6 சதவீதத்தினால் அதிகரித்து ரூ.584.8 பில்லியன்களாக விளங்கின. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் முன்னைய ஆண்டின் 23.5 சதவீதத்திலிருந்து 24.7 (சுனாமி செலவினம் உட்பட) சதவீதத்திற்கு அதிகரித்தது. நடைமுறைச் செலவினம் 2004 இன் ரூ.389.7 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 19.2 சதவீதம்) ரூ. 443.4 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியின் 18.7 சதவீதம்) அதிகரித்தது. மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் முன்னைய

ஆண்டின் ரூ.87.2 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதம்) ரூ. 141.4 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியின் 6.0 சதவீதம்) அதிகரித்தது. இதில் சுனாமி செலவினம் ரூ.34 பில்லியனாக (மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதம்) காணப்பட்டது.

- 2005 இல் நடைமுறைச் செலவினத்தில் சம்பளச் செலவும் குடியிருப்பாளர்களுக்கான மாற்றல்களும் குறிப் பிடத் தக்களவக் கு அதிகரித்தன. நடைமுறைச் செலவில் ஏறத்தாள முன்றாவது இடத்திற்கு வகைகூறும் சம்பளச் செலவு ரூ. 138.6 பில்லியனுக்கு 30.5 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு 2005 இல் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புகளும் அரசு பணிகளுக்கு அதிகரித்தளவு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையும் காரணங்களாகும். குடியிருப்பாளர்களுக்கான

அட்டவணை 6.4
செலவின் தொழிற்பாட்டுப் பகுப்பாய்வு


ரூபா மில்லியன்

விடயம்	2004	2005 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்	2005 தற்காலிக மானவை	2006 ஒப்புதலளிக் கப்பட்ட மதிப்பீடுகள்
நடைமுறைச் செலவினம்				
அரசு பொதுப் பணிகள்	95,443	114,662	105,628	126,674
உள்நாட்டு நிருவாகம்	23,196	31,384	25,027	31,910
பாதுகாப்பு	56,341	62,788	61,498	71,663
பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	15,906	20,490	19,103	23,101
சமூகப்பணிகள்	138,820	145,545	188,651	175,158
கல்வி	33,792	49,288	50,697	58,350
நலம்	25,919	27,118	34,113	40,118
நலன்புரி	73,571	61,456	92,909	70,682
சமூகப் பணிகள்	5,538	7,683	10,933	6,008
பொருளாதாரப் பணிகள்	22,100	24,841	28,725	35,487
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	8,876	11,175	13,500	14,990
வலு மற்றும் நீர் வழங்கல்	112	190	1,008	2,076
போக்குவரத்து மற்றும் தொடர்பூட்டல்	8,560	7,783	11,303	11,386
ஏனையவை	4,552	5,693	2,914	7,035
ஏனையவை	133,315	134,840	120,255	172,598
இதில் வட்டி	119,782	128,000	120,159	151,239
குறைச் செலவினம்	-	-900		
மொத்த நடைமுறைச் செலவினம்	389,678	418,988	443,350	509,856
மூலதனச் செலவும் கடன் வழங்கலும்				
அரசு பொதுப் பணிகள்	7,191	7,208	9,901	18,078
உள்நாட்டு நிருவாகம்	5,986	5,506	8,537	14,243
பாதுகாப்பு	1,205	1,702	1,364	3,835
பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	28,996	38,320	35,992	44,740
சமூகப்பணிகள்	8,548	14,072	12,860	13,275
கல்வி	8,500	12,518	10,738	15,222
நலம்	454	218	280	290
நலன்புரி	6,796	3,247	3,657	4,700
சமூகப் பணிகள்	4,698	8,265	8,457	11,253
பொருளாதாரப் பணிகள்	61,271	98,614	77,540	114,684
வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம்	8,207	15,848	10,041	12,821
வலு மற்றும் நீர் வழங்கல்	22,283	24,196	19,234	31,525
போக்குவரத்து மற்றும் தொடர்பூட்டல்	22,198	38,421	31,765	46,557
ஏனையவை	8,583	20,149	16,500	23,771
ஏனையவை	173	298	704	795
சுனாமி செலவினம்			24,448	47,000
மொத்த மூலதனச் செலவும் கடன் வழங்கலும்	97,631	144,440	148,582	225,295
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக				
மொத்தச் செலவினம்				
அரசு பொதுப் பணிகள்	5.1	5.4	4.9	5.3
சமூகப்பணிகள்	8.3	8.1	9.5	8.1
பொருளாதாரப் பணிகள்	4.1	5.4	4.5	5.5
ஏனையவை	6.6	5.9	6.1	8.1
இதில் வட்டி	5.9	5.6	5.1	5.6
மொத்தச் செலவும் கடன் வழங்கலும்	24.0	24.8	25.0	27.0

மூலம்: நிதி திட்டமிடல் அமைச்சு.

மாற்றல்கள் பெருமளவு அதிகரித்தமைக்கு உள்ளாட்டுப் பெற்றோலிய விலைகள் போதுமானளவு சீராக்கம் செய்யப்படாமையின் விளைவாக ஏற்பட்ட பெற்றோலிய உற்பத்திகள் மீதான உயர்ந்த உதவுதொகை (ரூ.26 பில்லியன்) உயர்ந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் வளமாக்கி உதவுதொகை மீதான உயர்ந்த செலவினம் என்பனவே பெருமளவிற்குக் காரணமாகும். அரசு நிறுவனங்களின் சம்பள அதிகரிப்புகள் அவற்றின் பல்வேறுபட்ட வினைத் திறன் அற்ற தன்மைகளுடன்

இணைந்தமையின் விளைவாக அவற்றுக்கான மாற்றல்கள் அதிகரித்தன. பாதுகாப்புச் செலவினம் முன்னைய ஆண்டின் ரூ.73.4 பில்லியனுடன் (மொ.உ.உற்பத்தியில் 3.6 சதவீதம்) ஒப்பிடுகையில் ரூ. 82 பில்லியனாக விளங்கியது (மொ.உ.உற்பத்தியில் 3.5 சதவீதம்). முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வட்டிக் கொடுப்பனவுகள் பெரும்பாலும் மாற்றமில்லாதிருந்தமைக்கு 2005இல் வெளிநாட்டுக் கொடையாளர்களினால் வழங்கப்பட்ட கொடு கடனுக்கான சட்ட இசைவுத் தாமதம் காரணமாக விளங்கியது.




- **2005 இல் அரசு முதலீடுகள் அதிகரித்தன.** இதற்கு அரசாங்கம் செயல்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகளும் அதேபோன்று சுனாமியுடன் தொடர்பான மூலதனச் செலவினமுமே காரணங்களாக அமைந்தன. மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக சுனாமியுடன் தொடர்பான 1 சதவீத முதலீடுகள் உள்ளிட்ட அரசு முதலீடுகள் 2004 இன் 4.8 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதத்திற்கு அதிகரித்தன.
- **பொருளாதாரப் பணிகளிலான முதலீடுகள் (மொ.உ. உற்பத்தியில் 3.3 சதவீதம்) அரசு முதலீடுகளில் தொடர்ந்தும் முதன்மை பெற்றிருந்ததுடன் 2005 இன் மொத்த அரசு முதலீட்டில் 52 சதவீதத்திற்கு வகை கூறியது.** பொருளாதார சமூகத்துறைக்குள் போக்குவரத்து தொடர்புட்படல் மற்றும் வலு நீர் வழங்கல் என்பன முக்கிய துறைகளாக அமைந்து 2005இல் மொத்த அரசு முதலீட்டில் 34 சதவீதத்தை உயர்த்திக் கொண்டது.
- **சமூகப் பணிகளில் அரசு முதலீடு மொ.உ. உற்பத்தியில் 1.5 சதவீதத்திற்கு அதிகரித்தமையைக் காட்டியது.** 2005 இல் கல்வி மற்றும் நலத்துறைத் துறைகளின் பங்கு அதிகரித்தது. கல்வி மற்றும் நலத் துறைகளின் முதலீடு முக்கியமாக பள்ளிக்கூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் சுட்டுமானம் மற்றும் அவற்றின் தரத்தினை மேம்படுத்தல் என்பவற்றிலேயே காணப்பட்டன. சமூகப் பணிகளிலான முதலீடுகள் பல்வேறுபட்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களையும் உரிமையளிப்பு நிகழ்ச்சித் திட்டங்களையும் நிதியிடுவதிலும் காணப்பட்டது.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடல்

- **2005 இல் அரசின் மொத்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையில் திருத்தப்பட்ட பற்றாக்குறை**

இலக்கான மொ.உ. உற்பத்தியின் 8.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 8.7 சதவீதமாகக் காணப்பட்டது. சுனாமி செலவினம் நீங்கலான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மொ.உ. உற்பத்தியில் 7.3 சதவீதமாகக் காணப்பட்டது. அரசாங்கத்தின் சேமிப்பு நிலைமையைக் காட்டும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2004 ஆம் ஆண்டின் 3.9 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் நடைமுறையாண்டின் இறைத் தொழிற்பாடுகளின் பெறுபேறுகளைப் பிரதிபலிக்கின்ற ஆரம்பப் பற்றாக்குறைகள் முன்னைய ஆண்டின் 2.2 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதத்திற்கு அதிகரித்தன.

- **திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையான ரூபா 205.0 பில்லியன் தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகள் (ரூ. 123.6 பில்லியன்) தேறிய வெளிநாட்டுக் கடன்பாடுகள் (ரூ.47.8) பில்லியன் வெளிநாட்டுக் கொடைகள் (ரூ.32.6 பில்லியன்) மற்றும் தனியார்மயமாக்கல் பெறுகைகள் (ரூ.1.0 பில்லியன்) என்பவற்றினூடாக நிதியிடப்பட்டன.** மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த தேறிய நிதியிடல் 2004 இன் 5.8 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் தேறிய வெளிநாட்டு நிதியிடல் (கடன்களும் கொடைகளும்) முன்னைய ஆண்டின் 2.2 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.
- **படுகடனில் தங்கியிருப்பு விகிதம் மொத்த அரசு செலவினத்திற்கான மொத்த தேறிய கடன்பாடுகளின் விகிதம்) 2004 இல் 32.3 சதவீதத்திலிருந்து 2005 இல் 29.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.** பற்றாக்குறையினை நிதியிடுவதற்கு படுகடனை ஒப்பீட்டு ரீதியில் குறைந்தளவில் நாடியமைக்கு சுனாமியுடன்



அட்டவணை 6.5
உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்

விடயம்	ரூபா பில்லியன்			
	2002	2003	2004	2005
கருவிகளின் படி	126.4	79.7	117.2	123.6
திறைசேரி முறிகள்	109.0	137.1	156.6	108.1
திறைசேரி உண்டியல்கள்	39.8	14.9	25.0	-9.4
ரூபாக் கடன்கள்	-5.1	-39.3	-83.7	-24.2
இலங்கை அபிவிருத்தி முறிகள்	8.8	-15.2	16.4	0.0
மத்தியவங்கி தற்காலிக முற்பணங்கள்	0.9	0.2	3.6	4.9
ஏனையவை	-27.1	-18.1	-0.7	44.2
மூலங்களின் படி	126.4	79.7	117.2	123.6
வங்கி	-4.8	-20.9	43.3	26.2
வங்கியல்லா	131.2	100.7	73.9	97.4


மூலம்: இலங்கை மத்திய வங்கி
நிதி திட்டமிடல் அமைச்சு

தொடர்பான வெளிநாட்டுக் கொடைகளே காரணமாகும். வரவு செலவுத் திட்ட நிதியிடல்களுக்கு வெளிநாட்டு உதவிகளில் அதாவது கடன்கள் மற்றும் கொடைகளில் தங்கியிருப்பது முன்னைய ஆண்டின் 27.7 சதவீதத்திலிருந்து 2005 இல் மொத்தப் பற்றாக்குறையில் 39.2 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. இதற்கும் கூட சுனாமியுடன் தொடர்பான வெளிநாட்டுக் கொடைகளும் படுகடனாக்கான சட்ட இசைவுத் தாமதமுமே முக்கிய காரணமாகும்.

- வங்கித்தொழில் முறையிலிருந்தான அரசின் கடன்பாடுகள் 2004 இன் ரூ.43.2 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் ரூ.2.1 சதவீதம்) ரூ. 26.2 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியின் ரூ.1.1 சதவீதம்) வீழ்ச்சியடைந்தன. 2005 இல் அரசாங்கம் வர்த்தக வங்கிகளிலிருந்து ரூ.59.9 பில்லியனைக் கடன்பட்டதுடன் ரூ.33.7 பில்லியனை மத்திய வங்கிக்கு மீள் செலுத்தியது.
- உள்நாட்டு வங்கியல்லாத துறைகளிலிருந்தான தேறிய கடன்பாடுகள் 2004 இல் ரூ.74.0 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் ரூ.3.5 சதவீதம்) ரூ.97.4 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியின் ரூ.4.1 சதவீதம்) அதிகரித்தன. வங்கியல்லா நிதியிடலின் முக்கிய மூலங்களாக தொடர்ந்தும் ஊழியர் சேமித்தியமும் (42.2 சதவீதம்) தேசிய சேமிப்பு வங்கியும் (18.4 சதவீதம்) காணப்பட்டன.
- படுகடன் கருவிகளின் மூலமான தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகள் 2004இன் ரூ. 98 பில்லியனிலிருந்து 2005 இல் ரூ.74.5 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. திறைசேரி உண்டியல்கள் (ரூ.9.4 பில்லியன்) மற்றும் ரூபாக் கடன்களில் (ரூ.24.2 பில்லியன்) தேறிய மீள் கொடுப்பனவு காணப்படுவதால் படுகடன் கருவிகளின் மூலமான

தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகளின் முழுத் தொகையும் திறைசேரி முறிகளுக்கூடாகவே (ரூ.108 பில்லியன்) பெறப்பட்டது.

- கருவிகளை அடிப்படையாகக் கொண்ட கடன்பாடுகளின் முதிர்ச்சியமைப்பு குறுங்காலச் சந்தைகளை நோக்கிச் சாய்ந்திருந்தது. வட்டி வீதங்கள் உயர்வடைந்து செல்லும் சூழலொன்றில் முதலீட்டாளர்கள் குறுங்காலக் கடன்பாடுகளைக் கொண்ட நிதியங்களுக்கு முன்னுரிமையளிப்பதனை இது பிரதிபலிக்கின்றது. முதற்தடவையாக வெளிநின்ற மேலதிகப் பற்றுக்களின் ஒரு பகுதியை பிணைய மயப்படுத்துவதற்காக அரசாங்கம் 2005இல் இரு அரசு வங்கிகளுக்கும் சுட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட ரூ.22 பில்லியன் திறைசேரி முறிகளை வழங்கியது.
- 2005 இல் மொத்தப் படுகடன் அல்லாக் கருவிகளின் கடன்பாடுகள் ரூ.49.1 பில்லியனாகக் காணப்பட்டது. அரசிற்குச் சொந்தமான வர்த்தக வங்கிகளின் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்து ரூ.41.7 பில்லியன் (ஐ.அமெரிக்க டொலர் 415 மில்லியன்) கொண்ட தொகை கடன்படப்பட்டது. 2005இல் படுகடன் அல்லாக் கருவிகளின் மொத்தக் கடன்பாடுகள் மொத்த தேறிய உள்நாட்டுக் கடன்பாடுகளில் 2004 இன் 16.4 சதவீதத்திலிருந்து 39.7 சதவீதத்திற்கு அதிகரித்தன.
- மொத்த அடிப்படையில், வெளிநாட்டுக் கடன்களின் பகிர்நதளிப்பு 2004 இன் 78.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2005 இல் ரூ.75.2 பில்லியன்களாக விளங்கியது. வெளிநாட்டுக் கடன்களின் பெரும்பகுதி ரூ.62.7 பில்லியன் தொகையைக் கொண்ட செயற்திட்டக் கடன்கள் வடிவில் பெறப்பட்ட வேளையில் நிகழ்ச்சித் திட்டக் கடன்கள் மூலமான பெறுகைகள் ரூ. 2



பில்லியன்களாக விளங்கின. 2004 இல் செயற்திட்ட மற்றும் நிகழ்ச்சித்திட்ட கடன்களின் மொத்தப் பகிர்ந்தளிப்பு முறையே ரூ. 68.3 பில்லியன்களாகவும் ரூ. 3 பில்லியன்களாகவும் காணப்பட்டன. ஜப்பான், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு என்பன செயற்திட்டக் கடன்களின் முக்கிய கொடை வழங்குனர்களாக விளங்கின. மீதி 2005 திசெம்பரில் அரசினால் பெறப்பட்ட கூட்டு வெளிநாட்டு வர்த்தகக் கடனான ரூ. 10.2 பில்லியன் (ஐ.அமெரிக்க டொலர் 100 மில்லியன்) உட்பட ரூ.10.5 பில்லியன் தொகையான வர்த்தகக் கடன்களை உள்ளடக்கியிருந்தது.

- தேறிய வெளிநாட்டுக் கடன்பாடுகள் 2004 இல் ரூ.37 பில்லியனுடன் ஒப்பிடுகையில் (மொ.உ. உற்பத்தியில் 1.8 சதவீதம்) 47.8 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தி 2.0 சதவீதம்) அதிகரித்தன. இதற்கு ரூ.21.4 பில்லியன் கொண்ட குறைந்த கடன் தீர்ப்புணவுக் கொடுப்பனவுகளே முக்கிய காரணங்களாக இருந்தன. வெளிநின்ற வெளிநாட்டுக் கடன்கள் மீதான கடன் தீர்ப்புணவுக் கொடுப்பனவுகள் ஏறத்தாள அரைப்பங்கிற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2005 இல் வெளிநாட்டுக் கொடை வழங்குனர்களால் வழங்கப்பட்ட படுகடன் சட்ட இசைவுத் தாமதத்தின் விளைவாக கடன் தீர்ப்புணவுக் கொடுப்பனவுகளின் ஒரு பகுதி (ரூ.18.4 பில்லியன்கள்) பிற்போடப்பட்டமையே காரணமாகும்.
- அரசினால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கொடைகள் 2004 இன் ரூ.8.7 பில்லியனிலிருந்து (மொ.உ. உற்பத்தியில் 0.4 சதவீதம்) ரூ.32.6 பில்லியனுக்கு (மொ.உ.உற்பத்தியில் 1.4 சதவீதம்) அதிகரித்துள்ளது. இக் கணிசமான அதிகரிப்பிற்கு சுனாமியுடன் தொடர்பான உட்பாய்ச்சல்களே பெருமளவிற்கு காரணமாகும். யப்பான், ஐக்கிய அமெரிக்கா போன்ற இருபுடைக் கொடை வழங்குனர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உணவு வேளாண்மை அமைப்புகள் போன்ற பல்புடை கொடை வழங்குனர்களும் வெளிநாட்டுக் கொடைகளின் முக்கிய வழங்குனர்களாகக் காணப்பட்டனர்.

6.4 துணைத்தேசிய அரசு வரவு செலவுத்திட்ட தொழிற்பாடுகள்

- இலங்கையின் துணைத் தேசிய அரசாங்க முறையானது மாகாண சபைகளையும் உள்ளூராட்சி

மன்றங்களையும் உள்ளடக்குகின்றது. துணைத்தேசிய மட்ட அரசாங்கங்களுக்கு அதிகாரப் பரவலாக்கங்கள் மூலம் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை பன்முகப் படுத்துவதற்காக அரசியல் யாப்பின் 13 வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகள் (தற்போது 8 மாகாணசபைகள்) நிறுவப்பட்டன. 2005 இறுதியில் உள்ளூராட்சி மன்ற முறையானது 18 மாநகர சபைகள், 37 நகரசபைகள், மற்றும் 256 பிரதேச சபைகள் என்பவற்றினைக் கொண்ட 311 பிரிவுகளை உள்ளடக்குகின்றது.

- துணைத் தேசிய அரசாங்கத்திற்கு அரசிழையைச் சேர்ப்பதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூலவளங்களைத் திரட்டும் அதிகாரங்கள் போதுமானதாக இல்லாமையாலும் அவர்களது தொழிற்பாடுகளுக்கு மத்திய அரசின் மாற்றல்களிலேயே பெரிதும் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இதனால் அரசாங்கம் மூலவள இடைவெளிகளை நிதியிடுவதற்காக பல்வேறுபட்ட கொடை வகைகளை வழங்குகின்றது. இதனால் துணைத் தேசிய அரசாங்கங்கள் அரசிழைகளைத் திரட்டுவதற்கு எந்தவிதமான வலுவான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
- துணைத் தேசிய அரசாங்க முறையானது சுனாமி மீட்சி நிகழ்ச்சித் திட்டத்தில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. சுனாமியின் தாக்கமானது 7 மாநகர சபைகள் 14 நகரசபைகள் மற்று 49 பிரதேச சபைகள் என்பவற்றின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தினை உள்ளடக்கியுள்ளது. சேதம் ரூ.2.8 பில்லியனாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மாகாணசபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பாதிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் புனரமைப்பு மற்றும் புனர்நிர்மாணத்திலும் சேதமடைந்த சட்ட மற்றும் ஏனைய ஆவணங்களை புதுப்பித்து வழங்குவது உட்பட, உள்ளூராட்சி மன்ற முகாமைத்துவம் மற்றும் தகவல் முறைகளை மீள நிறுவுவதிலும் ஈடுபட்டிருந்தது.
- துணைத் தேசிய அரசாங்கங்கள் தமது பணிகளை வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கின. தேவையான மூலவளங்களைத் திரட்டுவதற்கு அதிகாரப் பரவலாக்கல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை பலயீனமான நிறுவன ரீதியான கட்டமைப்பு, போதுமானதற்ற நிதியியல், மனித மூலவள முகாமைத்துவம் மற்றும் போதுமானதற்ற தொழில்நுட்பத் தேர்ச்சி

அட்டவணை 6.6
மாகாண சபைகளுக்கான வரவு செலவுத் திட்ட வெளிப்பாடு

ரூபா மில்லியன்

விடயம்	2002	2003	2004	2005 தற்காலிகம்
மொத்த அரசிறை	9,366	11,625	13,522	16,132
வரி வருவாய்	7,952	9,968	11,544	13,818
வரியல்லா வருவாய்	1,414	1,656	1,978	2,314
மொத்தச் செலவினம்	44,314	49,224	56,964	73,009
நடைமுறைச் செலவினம்	38,268	39,800	46,308	59,132
இதில்: தனியார் ஊதியம்	29,993	30,582	36,079	46,479
மூலதனச் செலவினம்	6,046	9,423	10,656	13,877
மத்திய அரசு மாற்றல்கள்	36,499	37,832	45,848	59,696
திரட்டிய கொடைகள்	30,574	30,462	35,892	47,107
பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள்	1,000	607	803	817
பொருத்தப்பாட்டுக் கொடைகள்	307	246	311	273
மாகாணம் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள்	3,405	3,332	3,854	5,561
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டுக் கொடைகள்	1,213	3,184	4,988	5,937

(அ)

மூலங்கள்: உள்நாட்டு அலுவல்கள்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இலங்கை மத்திய வங்கி.

என்பன முக்கியமான பிரச்சினைகளாகக் காணப்பட்டன. 2005 இல் மாகாணசபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மாகாணசபைகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்புப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.

- மாகாணசபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு எதிர்காலத்தில் துணைத்தேசிய அரசாங்கங்களுடன் தொடர்பான பல்வேறு துறைகளில் தலையீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றது. முக்கிய துறைகள் துணைத் தேசிய அரசாங்கங்களின் நிதியியல் உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக வரவு செலவுத்திட்ட நிதியினை வழங்குவது உட்பட அவற்றின் இயலாளவையும் ஆற்றல்களையும் மேம்படுத்துவது, மாகாண மற்றும் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக துணைத் தேசிய அரசாங்க மட்டத்தில் முதலீடுகளை அதிகரித்தல் வடக்குக் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்தல் கனாமியினால் சேதமடைந்த உட்கட்டமைப்பின் புனரமைப்பு மற்றும் புனர்நிர்மாணம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

6.5 மாகாண சபைகளின் செயலாற்றம்

- 2005 இல் மாகாணசபைகளின் பொதுவான வரவு செலவுத் திட்டச் செயலாற்றம் 2004 உடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தினைக் காட்டவில்லை. அரசிறைச் சேகரிப்பு முன்னைய ஆண்டினைப் போன்றே மொத்த

உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதமாக இருந்தது. மொத்தச் செலவினம் 2004 இன் 2.8 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

- மொத்தப் புரள்வு வரி மற்றும் உரிமக் கட்டணங்களில் இருந்தான அரசிறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே (19 சதவீதம்) மாகாணசபைகளின் அரசிறையிலேற்பட்ட உயர்ந்த பேரளவு அதிகரிப்பிற்குப் பங்களிப்பது. மொத்த அரசிறையில் ஏறத்தாள 58 சதவீதம் இவ்விரு மூலங்களிலிருந்தும் திரட்டப்பட்டது. கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் உயர்ந்தளவில் குவிந்து காணப்படுவது மற்றும் பாரிய குடித்தொகை என்பவற்றின் விளைவாக மேல்மாகாணசபை மொத்த அரசிறைச் சேகரிப்பில் 68 சதவீதத்திற்கு வகைகூறியது. அரசிறைச் சேகரிப்பில் முக்கிய இடத்தைப் பெறும் மற்றைய மாகாண சபைகளாக மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாண சபைகள் விளங்குகின்றன.
- மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் 2004இன் 2.3 சதவீதத்திலிருந்து 2005 இல் மொ.உ.உற்பத்தியில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு அரசு துறையின் சம்பளங்களும் கூலிகளும் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். மாகாண சபைகளின் தனியார் ஊதியங்களின் பெரும்பகுதி (90 சதவீதம்) கல்வியினாலும் (61 சதவீதம்) நலத் துறையினாலும் (23 சதவீதம்) ஈர்த்துக் கொள்ளப்படுகின்றது. மீதி பொருட்கள் மற்றும்

பணிகளுடன் தொடர்பான கூலியல் லாச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

- மாகாணசபைகளின் முதலீட்டுச் செலவினம் 2004இன் 0.5 சதவீதத்திலிருந்து 2005 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.6 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. அவற்றின் முதலீட்டுச் செலவினம் முக்கியமாக குறித்துரைக்கப்பட்ட மாகாண அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் வெளிநாட்டு நிதிகளைக் கொண்ட சிறப்புச் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் காணப்பட்டன.
- 2005இல் மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாண சபைகளுக்கு செய்யப்பட்ட மாற்றல்கள் ரூ.54 பில்லியன்களாகக் காணப்பட்டன. இம்மாற்றல்கள், திரட்டிய கொடைகள், பொருத்தப்பாட்டுக் கொடைகள், பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் மற்றும் குறித்துரைக்கப்பட்ட மாகாண அபிவிருத்திக் கொடைகள் என்பவற்றின் வடிவில் காணப்பட்டன. சிறப்புச் செயற்திட்டங்களுக்கான வெளிநாட்டுக் கொடைகள் ரூ. 6 பில்லியன்களாக காணப்பட்டன.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாற்றம்

- 2005 இல் உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றின் காத்திரமான செயற்பாடுகளை பாதித்த பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தமது தொழிற்பாடுகளைத் தொடர்ந்தன. மத்திய அரசாங்கத்திலிருந்து மாற்றப்பட்ட அரசிறையும் மாற்றல்களும் அவற்றின் தொழிற்பாடுகளுக்கான நிதியின் முக்கிய மூலங்களாக இருந்தன. அரசியல் யாப்பிற்கான 13வது திருத்தத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்து மாற்றல் வரிகள் மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் போன்ற சில மாற்றப்பட்ட அரசிறைகளைச் சேகரிப்பதில் உள்ளூராட்சி மன்றங்களின் முகவர்களாக மாகாணசபைகள் செயற்பட்டன. தனியாள் ஊதியங்கள் நடைமுறைச் செலவினங்கள் மற்றும் ஏனைய மூலதனச் செலவினங்கள் என்பன உள்ளூராட்சி மன்றங்களின் செலவில் உள்ளடக்கியிருந்தன. பலயீனமான நிதியியல் முறைகள், மற்றும் மனிதமூலவள முகாமைத்துவம் ஒழுங்கு விதிகள் மற்றும் கண்காணிப்பில் காணப்படும் பலயீனங்கள் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அலுவலர் போதாமை சரியான பதிவேட்டு முறைகள் கிடைக்காமை குறைந்த அரசிறைச் சேகரிப்பு மற்றும் சட்ட அதிகாரங்கள் போதாமல் உள்ளமை என்பன காத்திரமான உள்ளூராட்சி மன்றத் தொழிற்பாடுகளுக்கு பெரும் தடைகளாக தொடர்ந்தும் விளங்கின.

6.5 தெரிந்தெடுக்கப்பட்ட அரசுதறைத் தொழில் முயற்சிகளின் நிதியியல் செயலாற்றம்

தற்போது அரசு வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடத் தக்களவு தாக்கத்தினைக் கொண்டுள்ள இரு அரசு தொழில் முயற்சிகளாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சபையும் விளங்குகின்றன. 2005 இல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் நிலைமை மேம்பட்டது. எனினும் இலங்கை மின்சபையின் நிதியியல் நிலைமை தொடர்ந்தும் நலிவுற்ற நிலையிலேயே காணப்பட்டது.

- 2005 இன் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியில் நிலைமை மேம்பட்டது. முன்னேற்றம் காண்பதற்கு பங்களித்த முக்கிய காரணிகளாக நிதியியல் முகாமைத்துவம் உள்ளகக் கட்டுப்பாடுகள், வெளிநாட்டு நிதியியல் ஆதரவு மிகுந்த போட்டித்தன்மை அடிப்படையில் மிகுந்த சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதி நிரம்பலர் கொடுகடன்களை மிகச் சாதகமான நியதிகளில் பேச்சுவார்த்தை நடாத்திப் பெற்றுக் கொண்டமை, ஈரானிடமிருந்து விரிவாக்கப்பட்ட நிரம்பலர் கொடுகடனின் கீழும் இந்தியத் தொடர் கொடுகடனின் கீழும் நீண்டகாலக் கொடுகடன்வசதிகளையும் பெற்றுக் கொண்டமை அரசாங்கத்திடமிருந்து எரிபொருள் உதவுதொகை பெற்றுக்கொள்ளப்பட்டமை என்பன விளங்கின. ஈரானிடமிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன் வசதிகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரவ நிலைமையினை மேம்படுத்த உதவியதுடன் வர்த்தக வங்கிகளிலிருந்து எடுக்கப்படுகின்ற குறுங்கால முற்பணங்களையும் குறைத்திருக்கின்றது. இந்தியத் தொடர் கொடுகடன்களின் கீழ் கொடுகடன் வசதிகள் பெற்றுக் கொள்ளப்பட்டபோதும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் குறுங்காலப் பொறுப்புக்களில் ஒரு பகுதி நடுத்தர நீண்டகாலப் பொறுப்புக்களுக்கு மாற்றப்பட்டதுடன் உயர் படுகடனின் வெளிநின்ற பொறுப்புக்கள் இன்னமும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. உள்ளூர் விலைகள் போதுமானவிற்கு சீராக்கம் செய்யப்படாமையும் அது 2002 சனவரியில் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் படியான நேரத்தில் மேற்கொள்ளப்படாமையும் படுகடன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக விளங்கின. பன்னாட்டு விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வு அரசாங்கத்திடமிருந்தான

உயர்ந்த உதவுதொகைக்கு வழிவகுத்தது.

- இலங்கை மின்சபையின் நிதியியல் நிலைமை தொடர்ந்தும் பலயீனமான நிலையிலேயே காணப்பட்டது. செலவு குறைந்த புதிய வலுப் பொறிகளை நடைமுறைப்படுத்தலில் காணப்பட்ட தாமதங்கள், முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாதமை, செலவினைப் பரிகரக் கூடிய விதத்தில் மின் வலுவின் விலைகளைச் சீராக்காமை, மின் அமைப்பின் உயர் இழப்புகளைக் கட்டுப்படுத்தாதமை என்பன இலங்கை மின்சபையின் பலயீனமான நிதியியல் நிலைமைக்கு முக்கிய காரணிகளாக விளங்கின.
- 2005 இல் பெற்றோலிய உற்பத்திகள், மின்வலுவிற்குமான மொத்த உதவுதொகைகள் ரூ. 26 பில்லியன்களாக (மொ.உ.உற்பத்தியில் 1.1 சதவீதம்) விளங்கின. இலக்கிடப்படாத அடிப்படையில் உதவுதொகை வழங்குகின்ற கொள்கையினை தொடர்வதிலுள்ள உறுதியற்ற தன்மையினை இது வலியுறுத்துவதாக உள்ளது. அரசு வரவு செலவுத்திட்டத்தின் மீதான சமையை குறைப்பதற்கு தேவையான வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வலுவான சுடப்பாடு அவசர தேவையாகக் காணப்படுகின்றது.

6.6 அரசுதுறைப் படுகடனும் படுகடன் பணிக் கொடுப்பனவுகளும்

அரசு படுகடன்


- 2005இல் மொத்த வெளிநின்ற அரசு படுகடன் ரூ.2222.3 பில்லியனுக்கு 3.9 சதவீதத்தினால் அதிகரித்ததெனினும் ரூபாவின் பெறுமான உயர் விலிருந்தும் பெயரளவு மொ.உ. உற்பத்தியின் வளர்ச்சியிலிருந்தும் நன்மையடைந்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது 2004 இல் 105.5 சதவீதத்திலிருந்து

அட்டவணை 6.7
வெளிநின்ற மத்திய அரசு படுகடன்
(ஆண்டு முடிவில்)

விடயம்	ரூபா மில்லியன்			
	2002	2003	2004	2005 தற்காலிகம்
1. மத்திய அரசு படுகடன் மொத்த உள்நாட்டுப் படுகடன் (அ)	1,670,342	1,863,851	2,139,526	2,222,341
காலமுடிவிலின்படி				
குறுகிய கால நடுத்தர மற்றும் நீண்டகால	948,386	1,019,969	1,143,389	1,265,721
நிறுவனங்களின்படி				
வங்கிகள்	247,743	228,411	272,981	298,411
வங்கியல்லாத்துறை	700,643	791,559	870,408	967,310
வெளிநாட்டுப்படுகடன் வகைகளின்படி	721,956	843,882	996,138	956,620
சலுகைக் கடன்கள்	702,369	822,839	970,299	919,030
சலுகையற்ற கடன்கள்	19,588	21,043	25,838	37,590
நாணயத்தின்படி				
சி.எ.உ.	297,848	359,844	420,459	401,615
ஐ.அ.டொலர்	128,952	134,538	152,562	161,632
யப்பானியன்	218,921	260,706	310,311	286,673
டியூச் மார்க்(இ)	53,606	63,500	83,579	76,060
ஏனையவை	22,630	25,294	29,227	30,640
விளக்கம்: செலாவணிவீத வேறுபாடுகள்	74,044	67,691	106,502	-100,656
2. நிதியல்லா அரசு கூட்டுத் தாபன படுகடன்	43,031	36,192	41,171	31,990
இலங்கை மின்சாரசபை	5,261	14,411	12,529	9,841
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்	16,232	14,909	23,326	16,436
கூட்டுறவு மொத்த				
விற்பனை நிலையம்	7,514	2,402	1,400	983
ஏனையவை	4,024	4,470	3,916	4,730
3. மொத்த அரசுதுறை படுகடன் (1+2)	1,713,373	1,900,043	2,180,697	2,254,331

மூலம்: இலங்கை மத்திய வங்கி. நிதி திட்டமிடல் அமைச்சு

- (அ) முறையே 1993இலும் 1996இலும் வழங்கப்பட்ட ரூ.24,088 மில்லியன் மற்றும் ரூ.23,873 மில்லியன் கொண்ட நீண்டகால முறிகளை உள்ளடக்குகின்றது.
- (ஆ) வெளிநாட்டு நாணய வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு 2001இலும் 2002இலும் 2003இலும் 2004இலும் 2005 இலும் வெளிநின்ற முறையே ரூ.29,462 மில்லியன், ரூ.29,570 மில்லியன் ரூ.29,406 மில்லியன், ரூ.31,596 மில்லியன் மற்றும் ரூ.73,492 மில்லியன்கடன்பாடுகளை உள்ளடக்குகின்றது.
- (இ) 2002 சனவரியில் இருந்து வெளிநின்ற டியூச்மார்க், பிரான்சிய பிராங்கு மற்றும் இத்தாலியின் லீரா ஆகிய நாணயத்தில் உள்ளபடுகடன் யூரோ நாணயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
- (ஈ) 2005 இலான பொறுப்புக்கள் இந்திய தொடர் கடனாக்கான ரூ.14,705 மில்லியன் (ஐ.அ.டொ. 144 மில்லியன்) வெளிநின்ற நிலுவையை உள்ளடக்குகின்றது.



93.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து . மொத்தப் படுகடன், 56.9 சதவீதமான உள்நாட்டுப் படுகடனையும் (ரூ.1,265.7 பில்லியன்) 43.1 சதவீதமான வெளிநாட்டுப் படுகடனையும் (ரூ.956.6 பில்லியன்) உள்ளடக்கியிருந்தது. 2004 இல் இவற்றின் பங்குகள் முறையே 53.4 சதவீதமாகவும் 46.6 சதவீதமாகவும் காணப்பட்டன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டுப்

படுகடன் 53.5 சதவீதமாகவும் வெளிநாட்டுப் படுகடன் 40.4 சதவீதமாகவும் காணப்பட்டன. முன்னைய ஆண்டில் தொடர்பான வீதம் முறையே 56.4 சதவீதமாகவும் 49.1 சதவீதமாகவும் காணப்பட்டன.

- 2005இல் பெயரளவு நியதிகளில் மொத்த வெளிநின்ற படுகடன் ரூ.82.8 பில்லியனால் அதிகரித்தது. இவ்வதிகரிப்பு உள்நாட்டுப் படுகடன் ரூ.122.3 பில்லியனால் அதிகரித்தமையினதும் வெளிநாட்டுப் படுகடன் ரூ.39.5 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமையினதும் பெறுபேறாகும். வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா உயர்வடைந்தமையே ஒரே காரணமாகும். 2005 இல் செலாவணி வீத வேறுபாடுகளின் மொத்தத் தாக்கம் யாதெனில் வெளிநாட்டுப் படுகடன் இருப்பு ரூ.100.7 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமையே ஆகும்.
- மொத்த உள்நாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தர நீண்டகால படுகடன்களின் பங்கு 2004 இன் 76 சதவீதத்திலிருந்து 79 சதவீதத்திற்கு அதிகரித்தது. வெளிநின்ற உள்நாட்டுப் படுகடன் சொத்துப் பட்டியலில் திறைசேரி முறிகள் தொடர்ந்தும் முனைப்புப் பெற்றிருந்ததுடன் மொத்த உள்நாட்டுப் படுகடனில் இதன் பங்கு முன்னைய ஆண்டின் 56.3 சதவீதத்திலிருந்து 59.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. ரூபாக் கடன்களின் தீர்ப்பனவுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் படுவதனால் மொத்த வெளிநின்ற உள்நாட்டுப் படுகடனில் அவற்றின் பங்கு 11.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இப்பங்குகள் 2003 இலும் 2004 இலும் முறையே 24.4 சதவீதமாகவும் 14.4 சதவீதமாகவும் விளங்கின. குறுங்காலப் படுகடன் இருப்பில் (மொத்த உள்நாட்டுப் படுகடனில் 20.7 சதவீதம்) திறைசேரி உண்டியல்கள் 89 சதவீதத்திற்கு வகைகூறின.
- 2005இல் வர்த்தக வங்கிகளுக்கான வெளிநின்ற படுகடன் பொறுப்புக்கள் 9.3 சதவீதத்தினால் அதிகரித்தன. இது மொத்த உள்நாட்டுப் படுகடன் இருப்பில் 23.6 சதவீதத்திற்கு வகைகூறியது. வர்த்தக வங்கிகளுக்கான மொத்தப் பொறுப்பில் வெளிநின்ற வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2004இன் ஐக்கிய அமெரிக்க டொலர் 550 மில்லியனிலிருந்து (57.5 பில்லியன்) ஐ.அமெரிக்க டொலர் 965 மில்லியனுக்கு (ரூ.98.5 பில்லியனுக்கு) அதிகரித்தது. இது வெளிநாட்டு

நாணய வங்கித்தொழில் பிரிவுகளில் இருந்தான ஐ.அமெரிக்க டொலர் 715 மில்லியன் கொண்ட கடன்பாடுகளையும் ஐ.அமெரிக்க டொலர் 250 மில்லியன் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் வெளிநின்ற தொகையினையும் உள்ளடக்கியுள்ளது. வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடனின் வளர்ச்சி செலாவணி வீத வேறுபாடுகளுக்கு உள்நாட்டுப் படுகடன் இருப்பு பாதிக்கப்படக்கூடிய தன்மையை அதிகரித்தது.

- மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் வெளிநின்ற சலுகைக் கடன்களின் பங்கு 2004 இன் 97.4 சதவீதத்திலிருந்து 98.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு அதிகரித்த வெளிநாட்டு வர்த்தகக் கடன்பாடுகளே காரணமாகும். சலுகையல்லாப் படுகடன்கள் வெளிநாட்டு வர்த்தகப் படுகடன்களையே (96.9 சதவீதம்) முக்கியமாக உள்ளடக்கி இருந்தன. இது 2005இல் ரூ.36.4 பில்லியனுக்கு 55.3 சதவீதத்தினால் அதிகரித்தன. இருபுடை மற்றும் பல்புடை படுகடன்கள் முறையே 45.3 சதவீதத்திற்கும் 50.9 சதவீதத்திற்கும் வகைகூறின. யப்பான் தொடர்ந்தும் முக்கியமான இருபுடைக் கொடை வழங்குனராக விளங்கி மொத்த வெளிநாட்டுப் படுகடன் இருப்பில் 29.0 சதவீதத்திற்கு வகைகூறியவிடத்து அதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவும் (5.8 சதவீதம்) ஜேர்மனியும் (5.1 சதவீதம்) காணப்பட்டன. முக்கியமான பல்புடை கொடை வழங்குனர்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியும் (24.0 சதவீதம்) பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பும் (22.4 சதவீதம்) விளங்கின.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசு படுகடன் இன்னமும் உயர்வாக இருந்த போதும் இது 2005இல் ஓரளவு வீழ்ச்சியைக் காட்டியது. இந் நிலைமையானது உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுக் கடப்பாடுகள் உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களைத் தோற்றுவிக்கின்றது. இது அரசாங்கம் அதன் மற்றைய கடப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் இயலாற்றல் மீதான அழுத்தங்களை அதிகரித்து மற்றைய இன்றியமையாத செலவினங்களுக்கும் அபிவிருத்தி சார்ந்த முதலீடுகளுக்கும் மிகச்சிறிய அளவினை மட்டுமே மீதம் வைக்கும். இது நாணய முகாமைத்துவத்தின் மீது மோசமான தாக்கங்களைக் கொண்டிருக்கக் கூடும் என்பதுடன் வெளிநாட்டு அதிர்வுகளை எதிர்த்து நிற்கும் நாட்டின் ஆற்றலையும் குறைத்துவிடக் கூடும்.


எனவே இறைத்திரட்சிச் செயற்பாட்டினை வெளிப்படுத்துவதற்கும் நடுத்தர நீண்டகாலத்தில் இறை உறுதித்தன்மையினை எய்துவதனை நோக்கியும் வலுவான வழிமுறைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

நிதியல்லா அரசு கூட்டுத்தாபனப் படுகடன்

• நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வங்கித் தொழில் முறைக்கான வெளிநின்ற பொறுப்புக்களும் அவற்றின் வெளிநாட்டு நீண்டகாலப் பொறுப்புக்களும் 2004 இன் ரூ.41.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 31.4 பில்லியனாக விளங்கின. நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வங்கித் தொழில் முறைக்கான படுகடன் பொறுப்புக்கள் 2005 இல் ரூ.16.7 பில்லியனுக்கு ரூ.24.5 பில்லியனால் வீழ்ச்சியடைந்தன. வங்கித் தொழில் துறைக்கான பொறுப்புக்களில் வீழ்ச்சிகளைப் பதிவு செய்த முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (ரூ. 6.8 பில்லியன்) மின்சபை (ரூ.2.7 பில்லியன்) என்பன காணப்பட்டன. இவ்விரு நிறுவனங்களும் வங்கித் தொழில் முறைக்கான நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடனை 68 சதவீதத்திற்கு வகைகூறின. நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற நீண்டகாலப் பொறுப்புக்கள் ரூ.15.3 பில்லியனாக (ஐ.அ.டொலர் 150 பில்லியன்) காணப்பட்டன. இது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட தொடர் கொடுகடனையும் உள்ளடக்கும்.

அரசுதுறைப் படுகடன்

• அரசினதும் நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களினையும் உள்ளடக்கிய அரசு துறையின் வெளிநின்ற படுகடன் இருப்பு 2005 இன் இறுதியில் ரூ.2253.7 பில்லியனுக்கு 3.4 சதவீதத்தினால் அதிகரித்தது. 2004 இறுதியில் இது ரூ.2,180.7 பில்லியனாகக் காணப்பட்டது. எனினும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசுதுறைப் படுகடன் முன்னைய ஆண்டின் இறுதியில் 107.5 சதவீதத்திலிருந்து 93.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் மின்சபையும் நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களிடையே முக்கிய கடன்படுனர்களாக தொடர்ந்தும் விளங்கின.



அட்டவணை 6.8
அரசு படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

	ரூபா மில்லியன்			
	2003	2004	2005	2006
படுகடன் பணிக் கொடுப்பனவுகள்	344,634	300,563	344,866	434,187
கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்	219,508	180,781	224,707	282,928
உள்நாடு	185,083	147,740	203,347	230,738
வெளிநாடு	34,425	33,041	21,360	52,190
வட்டிக் கொடுப்பனவுகள்	125,126	119,782	120,159	151,259
உள்நாடு	113,540	105,878	113,164	132,206
குறுங்காலம்	25,147	20,474	20,300	21,858
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	88,393	85,404	92,864	110,348
வெளிநாடு	11,586	13,904	6,995	19,053

மூலம்: இலங்கை மத்திய வங்கி. நிதி திட்டமிடல் அமைச்சு

படுகடன் பணிக் கொடுப்பனவுகள்

• வட்டி மற்றும் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளை உள்ளடக்கிய மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் 2005 இல் ரூ. 344.9 பில்லியனுக்கு அதிகரித்தது. மொத்தத்தில் வட்டிக் கொடுப்பனவுகள் ரூ.120.2 பில்லியனாகவும் (35 சதவீதம்) கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.224.7 பில்லியனாகவும் (65 சதவீதம்) விளங்கின. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களுக்கான படுகடன் பணிக் கொடுப்பனவுகள் முறையே ரூ.316.5 பில்லியனாகவும் ரூ.28.4 பில்லியனாகவும் விளங்கின.

• வெளிநாட்டு கொடை வழங்குனர்களினால் வழங்கப்பட்ட படுகடனை தாமதித்துச் செலுத்துவதற்கான சட்ட இசைவுத் தாமதம் 2005 இல் ரூ.26.3 பில்லியன் (ஐ.அ.டொலர் 258.8 மில்லியன்) படுகடன் பணிக் கொடுப்பனவினை பிற்போடுவதற்கு வழிவகுத்தது. இது ரூ.8.0 பில்லியன் வட்டிக் கொடுப்பனவினையும் ரூ.18.3

அட்டவணை 6.9
அரசின் படுகடன் குறிகாட்டிகள்

சதவீதம்

குறிகாட்டிகள்	2002	2003	2004	2005	2006
				தற்காலிகம்	மதிப்பீடு (₹)
அரசின் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	105.4	105.8	105.5	93.9	89.5
உள்நாட்டுப் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	59.8	57.9	56.4	53.5	50.9
வெளிநாட்டுப் படுகடன் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	45.6	47.9	49.1	40.4	38.6
மொத்த வெளிநாட்டுப் படுகடன் / ஏற்றுமதிகள்(அ)	126.4	133.7	134.9	120.7	116.8
மொத்தப் படுகடன் பணிகள் / மொத்த உள்நாட்டு உற்பத்தி	17.9	19.6	14.8	14.6	16.0
மொத்த படுகடன் பணிகள் / அரசு அரசிறை (ஆ)	108.6	124.6	96.5	90.8	89.6
இதில்: உள்நாட்டுப் படுகடன் பணிகள் / அரசு அரசிறை (இ)	90.4	108.0	81.4	83.3	74.9
மொத்த படுகடன் பணிகள் / அரசு செலவினம்(இ)	49.8	54.1	45.7	42.6	41.7
இதில்: உள்நாட்டுப் படுகடன் பணிகள் / அரசு செலவினம்	41.5	46.9	38.6	39.1	34.9
வெளிநாட்டுப் படுகடன் பணிகள் / ஏற்றுமதிகள் (அ)	8.3	7.3	6.4	3.6	7.9
உள்நாட்டு வட்டி / மொத்த உள்நாட்டு உற்பத்தி	6.7	6.4	5.2	4.8	4.9
உள்நாட்டு வட்டி / அரசு நடைமுறைச் செலவினம்	32.0	33.9	27.2	25.5	25.9
வெளிநாட்டு வட்டி / ஏற்றுமதிகள்(அ)	1.9	1.8	1.9	0.9	2.1

அ. ஏற்றுமதிப் பொருட்களும் பணிகளும்

ஆ. அரசு அரசிறையானது பொருளாதாரப் படிவத்தில் காணப்படுகிறது.

இ. அரசு செலவினமானது கடன்தீர்ப்பனவின் கொடுப்பனவையும் உள்ளடக்கும்.

ஈ. ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

பில்லியன் கொண்ட கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவினையும் உள்ளடக்கியிருந்தது. யப்பான் முக்கிய கடன் வழங்குனராக விளங்கி பிற்போடப்பட்ட மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவில் 71 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவும், ஜேர்மனியும் விளங்கி பிற்போடப்பட்ட மொத்தத் தொகையில் 13.2 சதவீதத்திற்கும் 6 சதவீதத்திற்கும் வகைகூறின. பிற்போடப்பட்ட படுகடன் பணிக் கொடுப்பனவுகளை 4 ஆண்டு காலப்பகுதியில் (8 சமமான அளவுகளில்) அரையாண்டுத் தவணைகளில் செலுத்தப்பட வேண்டும். மீள்கொடுப்பனவுகள் ஓராண்டு சலுகைக் காலத்தின் பின்னர் 2006 திசம்பரிலிருந்து ஆரம்பமாகும். மேலும் 2005 இல் கடன்வழங்கியோரால் பதிவழிக்கப்பட்ட படுகடன் ரூ.0.8 பில்லியனாகக் (ஐ.அ.டொ.8.2 மில்லின்) காணப்பட்டது. இத்தாலி, சீனா மற்றும் ஐ.இராச்சியம் ஆகியன படுகடன் பணிக் கொடுப்பனவுகளை பதிவழித்த நாடுகளாகும்.

- அரசு அரசிறையின் சதவீதமாக மொத்தப் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் 2004 இன் 96.5 சதவீதத்திலிருந்து 2005 இல் 90.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிக்கான மொத்த வெளிநாட்டுப் படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் வீதம் முன்னைய ஆண்டின் 6.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு படுகடன் செலுத்தலுக்கான சட்ட இசைவுத் தாமதமும் ஏற்றுமதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியுமே காரணங்களாகும்.
- 2008 இல் படுகடன் பணிக் கொடுப்பனவுகள் ரூ.434.2 பில்லியனாக இருக்குமென மதிப்பிடப்பட்டது. இது ரூ.151.3 பில்லியன் கொண்ட வட்டிக் கொடுப்பனவுகளையும் ரூ.282.9 பில்லியன் கொண்ட கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளையும் உள்ளடக்கி இருந்ததுடன் இது 2005இல் வழங்கப்பட்ட படுகடன் செலுத்துவதற்கான சட்ட இசைவு தாமதத்தின் கீழ் பிற்போடப்பட்ட படுகடன் பணிக் கொடுப்பனவுகளின் முதல் தவணைக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்குகின்றது.